


நாணயக்கொள்கை, வட்டி வீதங்கள், பணம் மற்றும் கொடுகடன்

கொவிட-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவலுடன் பொருளாதார நடவடிக்கைகளின் கணிசமான மெதுவான தன்மைக்கு மத்தியிலும் 2019இன் தொக்கத்திலிருந்து மத்திய வங்கி பிள்புற்றி வந்த அதன் தளர்த்தப்பட நாணயக்கொள்கை நிலையிலென 2020இல் முன்னொருநாளுமில்லாத மட்டத்திற்குத் தளர்த்தியது. தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சலுக்கு ஆதரவளிக்கும் நோக்குடன் 2020 சனவரியில் மத்திய வங்கி அதன் கொள்கை வீதங்களை 50 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்த வேண்டியில் இலங்கையின் பொருளாதாரத்தின் மீது உலகளாவிய நோய்த்தொற்றின் தாக்கமும் ஏற்படக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மாச்சில் மத்திய வங்கி அவசரால் நடவடிக்கையொன்றாக உஞ்சாட்டு நிதியியல் சந்தை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மீதான இடர்ப்பாடுகளைத் தளர்த்தும் நோக்குடன் கொள்கை வட்டி வீதங்களையும் நிதியில் ஒதுக்கு விகிதத்தினையும் குறைத்தது. மேலும், சந்தைக்கு பெருமளவு திருவத்தன்மை வழங்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக மத்திய வங்கியினால் பல தொழிற்பாட்டு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் வங்கிகள் கொவிட-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் உதவி வழங்குவதனை இயலுவைப்படுத்தியது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக இலாப மாற்றல்கள் மற்றும் முதலாந்தரச் சந்தையிலிருந்து திறைசேரி உண்மைகளைக் கொள்வனவு செய்வதன் மூலமும் மத்திய வங்கி அரசாங்கத்திற்கான நிதியிடல் தேவைப்பாடுகள் என்பவை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டது. முடக்கல் வழிமுறைகளின் மத்தியில் கேள்வியினால் தாண்டப்படும் பணவீக்க அழுத்தங்களின் இல்லாமையினால் வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் மீதான கொவிட-19 இன் தாக்கத்தினை நீக்குவதற்காக மத்திய வங்கி அதன் கொள்கை வீதங்களை 2020 ஏப்பிரல் மற்றும் மே மாதங்களில் மீண்டும் தளர்த்தியது. மேலும், வங்கிகள் அவற்றின் அவசரால் தேவைகளுக்கு நிதியிடுவதற்கு அவசியமானவிடத்து மத்திய வங்கியை அணுகும் விதத்தில் வங்கிகளுக்கு வழிமுறைத்துக் கொடுப்பதற்காக 2020 ஏப்பிரலில் வங்கி வீதம் குறைக்கப்பட்டது. கொடுகடன் நிலைமைகளைத் தளர்த்துவதற்கு பல்வேறு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கிடையிலும் தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சி தொடர்ந்தும் குறைவாக இருந்தமையானது திருவத்தன்மையை அதிகரிக்கும் நோக்குடனும் வங்கிகளின் நிதிச் செலவுகளை மேலும் குறைப்பதற்காகவும் 2020 யூனில் நிதியில் ஒதுக்கு விகிதத்தினை மேலும் குறைத்து. தனியார் துறைக் கட்டுபாடுகளுக்கான கடன்வழங்கல் வீதங்களைக் குறைந்தன. அதேநேரம், கொவிட-19 இனால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத் துறைகளுக்கு உயர்ந்த சுலுகை வீதங்களில் தொழிற்படி மூலதன நோக்கங்களுக்காக கடன் வழங்குவதற்காக உரிமிமிப்பற்ற வங்கிகளை இயலுவைப்படுத்தும் பொருட்டு மத்திய வங்கி 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் 83ஆம் பிரிவின் கீழ் புதிய கொடுகடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. எனினும், தனியார் துறைக்கான கொடுகடன் பகிர்ந்தனிப்பு விரைவுபடுத்தப்படாமையினாலும் சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் தொடர்ந்தும் கீழ் நோக்கிக் குறைக்கப்படுவது நெகிழ்ச்சித்தன்மையுற்றாக இருந்தமையினாலும் சந்தைக் கடன்வழங்கல் வீதங்களின் குறைப்புக்களை மேலும் தூண்டுவதற்காகவும் பொருளாதாரத்தின் உற்பத்தித் துறைகளுக்கு தீவிரமான முறையில் குன் வழங்கப்படுவதனை நிதியியல் முறைமைகள் உடனடியாக மேற்கொள்ளுவதனையும் கருத்தில் கொண்டு 2020 யூலையில் மத்திய வங்கி கடன்வழங்கல் வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளினால் மேலும் குறைத்து. மேலும், வசதிகுறைந்த கடன்பாட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் கடன்பாடுகளுக்கான விருப்பத்தினை தூண்டுவதற்கும் குறிப்பிட்ட நிதியில் சாதனங்களின் மீது விதிக்கப்படுகின்ற அளவிற்கதிகமான வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு 2020 ஒக்டோப்பு மத்திய வங்கி பல்வேறு ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை மேற்கொண்டது. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளின் வேகம் நாணயக் கொள்கை விரைவாக சென்றடைவதற்கு வழிவகுத்துடன் இவ்வாண்டின் இதுவரையான காலப்புதுயில் சந்தை வட்டி வீதங்களில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியையும் தோற்றுவித்தது. குறைக்கப்பட்ட கடன்வழங்கல் வீதங்கள் தனியார் துறைக்கான கொடுகடன் பாய்ச்சலை அதிகரிக்குமெனவும் உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கும் அதேபோன்று பரந்தளவிலான பொருளாதாரத்திற்கும் வழுவான முறையில் ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் துறைக்கான கொடுகடன் விரிவாக்கம் அரசு துறைக்கான கொடுகடனில் ஏற்பட்ட அதிகரிப்புடன் சேர்ந்து இவ்வாண்டுப்பகுதியில் விரிந்த பணத்தில் விரைவான விரிவாக்கமொன்றினைத் தோற்றுவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற போதும் விலை உறுதிப்பாட்டிற்கு உடனடி அச்சுறுத்தல் ஏதும் ஏற்படுமென எதிர்பார்க்கப்படவில்லை. பொருளாதாரம் அதன் மதிப்பிடப்பட்ட உள்ளார்த ஆய்விலுக்கு மிகக் கலீம் தொழிற்பாடுகையில் பணவீக்கம் ஓய்விட்டு நிதியில் குறைக்கப்பட்டிருக்கின்ற போதும் உணவு விலைகளில் ஏற்படும் தற்காலிக அதிகரிப்புக்கள் முதன்மைப் பணவீக்கத்தினை ஆண்டின் ஒரு சில மாதங்களில் விரைவடையச் செய்தது. முன்னோக்கிப் பயணிக்கையில் நடுத்தர காலப்புதுயில் பொருத்தமான கொள்கை வழிமுறைகளுடன் பணவீக்கம் 4 - 6 சதவீத வீச்சிற்குள் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலைப்பாடு


- கொவட்டு-19 உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் அதன் விளைவான கட்டுப்பாட்டு வழிமுறைகளின் பொருளாதார தாக்கத்தினைக் குறைக்கும் பொருட்டு, மத்திய வங்கி தணிக்கப்பட்ட பணவீக்கம் மற்றும் நன்கு நிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்களினால் ஆதரவளிக்கப்பட்ட அதிகளவிற்குத் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைப் பின்பற்றியதன் மூலம் நாணய நிலைமைகளைச் சரியான முறையில் தளர்த்தியது. மத்திய வங்கி 2019இல் அதன் கொள்கை வீதங்களை, அதாவது துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதங்களை இரண்டு தடவைகளில் 100 அடிப்படைப் புள்ளிகளினாலும் நியதி ஒதுக்கு விகிதத்தினை 1.00 சதவீதப் புள்ளியினால் குறைப்பதன் மூலம் 2019இல் நாணயக் கொள்கையினைத் தளர்த்துவதற்கு ஆரம்பித்ததுடன் மிதமான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை தொடர்வதற்கான சமிக்ஞைகளை சந்தைக்கு விடுத்தது. 2020 சனவரியில் மத்திய வங்கி அதன் கொள்கை வீதத்தினை 50 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்ததன் மூலம் உலகளாவிய ரீதியில் கொவட்டு-19 தொற்றினைத் தொடர்ந்து கொள்கை வட்டி வீதத்தினைக் குறைத்த முதலாவது மத்திய வங்கியாகக் காணப்பட்டது. தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு உதவுவதற்கும் பொருளாதார நடவடிக்கைகளின் மீளமுச்சியை உறுதிப்படுத்துவதற்கும் அவசரமான கொள்கைத் தலையீடுகள் தேவைப்பட்டன. இதற்கமைய, சந்தைக் கடன்வழங்கல் வீதங்களைக் குறைத்தும் சந்தை நிலைமைகளைத் தளர்த்தி அதன் மூலம் வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு உள்ளாட்டு நிதியில் சந்தையினை இயலுமைப்படுத்தும் நோக்குடன் மத்திய வங்கி அவசர நடவடிக்கைகளாக கொள்கை வீதங்களை தொடர்ச்சியான மூன்று சந்தர்ப்பங்களான 2020 மாச்சு, ஏப்பிற்கும் மற்றும் மேயில் என்பவையில் மொத்தமாக 100 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்தது. மேலும், மத்திய வங்கி வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புகள் மீதும் பிரயோகிக்கத்தக்க நியதி ஒதுக்கு விகிதத்தினை இரண்டு தடவைகளில் 2020 மாச்சிலும் யூனிலும் 3.00 சதவீதப் புள்ளிகளினால் குறைத்ததன் மூலம் ஏற்கதாழ ரூ.180 பில்லியன் கொண்ட மேலதிகத் திரவத்தன்மையினை உள்ளாட்டு

பணச் சந்தைக்கு வழங்கியது. இது பணச் சந்தையின் திரவத்தன்மையினை கணிசமாக அதிகரிக்க உதவியது. அதேவேளை, உலகளாவிய நோய்த்தொற்று மார்ச்சு நடு பகுதியிலிருந்து 2020 மே தொடக்கம் வரை நாடாளாவிய முடக்கநிலையினைத் தோற்றுவித்தமையும் அரசாங்கத்தின் அரசிறைத் திரட்டலையும் செலவினச் சிக்கனப்படுத்தலையும் பாதித்தமையினால் மத்திய வங்கி முதலாந்தர ஏலங்களிலிருந்து திறைசேரி உண்டியல்களைக் கொள்வனவு செய்தமையின் மூலம் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அவசரகால நிதியிடலுக்கான தேவைக்கு மத்திய வங்கி வசதியிலிருந்து மேலும், யூலை தொடக்கத்தில், எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைவான வீழ்ச்சி கடன் வழங்கல் வட்டி வீதங்களில் காணப்பட்டமையினால் மத்திய வங்கி அதன் கொள்கை வீதங்களான துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் ஒவ்வொன்றையும் 100 அடிப்படைப் புள்ளிகளினால் அவற்றின் மிகக் குறைந்த மட்டங்களான முறையே 4.50 சதவீதத்திற்கும் 5.50 சதவீதத்திற்கும் குறைத்தது. மேலும், மத்திய வங்கி, குறைந்த வட்டி வீதங்களில் அவசரகால நிதி கிடைக்கத்தக்காக இருப்பதனை எடுத்துக்காட்டுகின்ற விதத்தில் வங்கி வீதத்தினை 2020 ஏப்பிற்கில் 500 அடிப்படைப் புள்ளிகளினால் குறைத்த வேளாயில், இதனை, துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்துடன் ஒப்பிடுகையில் 300 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட எல்லையுடன் தனியிக்கமாகத் தீர்மானிக்கப்படுவதற்கு அனுமதித்தது. இதற்கமைய, 2020 செத்தெம்பர் இறுதியில் வங்கி வீதம் மொத்தமாக 650 அடிப்படைப் புள்ளிகளினால் 8.50 சதவீதத்திற்கு ஆண்டுப் பகுதியில் வீழ்ச்சியடைந்தது. இந்நாணயத் தளர்த்தல் வழிமுறைகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் 2020 யூலை இறுதியில் குறிப்பிடத்தக்களவிற்கு வீழ்ச்சியடைந்தன. எனினும், நாணயக் கொள்கை ஊடுகடத்தல் செய்முறையினை விரைவுபடுத்தவும் வசதி குறைந்த கீழ்மட்ட கடன்பாட்டளர்களுக்கு உதவும் முகமாக மத்திய வங்கி கொடுக்கன் அட்டைகள், அடகுபிழித்தல், முன்கூட்டுயே ஒழுங்குசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் அதேபோன்று தண்ட வட்டி வீதங்கள் என்பன மீது விதிக்கப்பட்ட மிகையான வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு 2020 ஒக்டோபர் மேலும் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளை மேற்கொண்டது. சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறைப்பு, பாரியளவு உள்ளாட்டு ரூபாத் திரவத்தன்மை



வரைபடம் 7.2

துணைநில் வீத வீச்சு, சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் மற்றும் நியதி ஒதுக்கு விகிதம்




மூலம்: இலங்கை மத்திய வங்கி

எதிர்பார்க்கப்படுகிறது. நாணய மற்றும் இறைத் தூண்டல் வழிமுறைகளின் காலங்கடந்த தாக்கம் எதிர்வரும் காலத்தில் கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அமுத்தங்களை அதிகரிக்கக்கூடுமெனினும் பொருளாதார நடவடிக்கை மேம்படுகையில் பணவீக்கமானது பொருத்தமான கொள்கைப் பதிலிறுப்புக்களுடன் நடுத்தர காலப்பகுதியில் 4-6 சதவீத வீச்சிற்குள் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற வேளையில் பொருளாதாரத்தின் நீட்த்துநிலைத்திருக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கிறது.

- மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலை தொடர்பில் ஆர்வலர்களிடையேயான விழிப்புணர்வினை அதிகரிப்பதனையும் பேரண்டப் பொருளாதார கொள்கை வழிமுறைகளின் பெறுபோறுகளின் நோக்கத்தினையும் அதிகரிக்கும் நோக்குடன் மத்திய வங்கி தொடர்ந்தும் அதன் தொடர்பூட்டல் உபாயத்தினை மேம்படுத்தி வருகிறது. மத்திய வங்கி எதிர்காலத்தில் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பிலான பரந்த அடிப்படையிலான திட்டங்களை வழங்குகின்ற வழிகாட்டல் 2020: 2020இஞ்கும் அதற்கு அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகளை ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டு வருகின்றது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை நிலையினையும் நாணயக் கொள்கைத் தீர்மானங்கங்களின் பொருளாதார கோட்பாடுகளை விளக்கும் நாணயக் கொள்கை மீளாய்வினையும் அறிவிக்கின்ற விதத்தில் வழிகாட்டல் வெளியிட்டில் அவை தொடர்பான கலண்டர் முன்கூட்டியே வெளியிடப்படுகின்றமையானது பணவீக்க எதிர்பார்ப்புக்களை நிறுத்துவதற்கு

உதவுகின்ற அதேவேளையில் முன்னோக்கிய நாணயக் கொள்கைக்கும் வசதியளிக்கின்றது. எனினும், முன்னொருபோதுமில்லாத சூழ்நிலைகள் கொவிட்-19 இனால் ஏற்படுத்தப்பட்டமையானது முன்கூட்டிய வெளியிடப்பட்ட கலண்டருக்கு வெளியே பரந்தளவிலான நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கியை நிர்ப்பந்தித்தது. அத்தகைய சூழ்நிலைகளின் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டதுன் அத்தகைய வழிமுறைகளைத் தேவைப்படுத்திய அடிப்படைச் சூழ்நிலைகள் பற்றி பொதுமக்களுக்கும் நிதியியல் சந்தைகளுக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், நாணயக் கொள்கை நிலையின் கிரமமான மீளாய்வு தொடர்பில் பத்திரிகை மாநாடுகள் நடத்தப்பட்டதுடன் அவை சமூக ஊடகங்களில் நேரடியான ஒளிபரப்பு தொடரப்பட்டதுடன் அதேநேர அடிப்படையில் பார்வையாளர்கள் பரந்தளவிலான நேக்குடனான தகவல்களையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தனர். நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிடுவது தொடர்பான முதற் கட்டமாக மத்திய வங்கி நாணயக் கொள்கை மீளாய்வு பத்திரிகை வெளியிடுகளில் பணவீக்கம் தொடர்பாக நடுத்தர கால ஏறிவுகளை வெளியிடுவதனைத் தொடங்கியது. நடுத்தர கால பணவீக்க ஏறிவுகளை வெளியிடுவது மத்திய வங்கி தொடர்ந்தும் விரும்பத்தக்க மட்டமொன்றில் பணவீக்கத்தினைப் பேணுவதனை நோக்கிய அதன் கடப்பாடுகளை தொடர்ந்து கொண்டிருப்பது தொடர்பில் ஆர்வலர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கு முக்கியமானதொன்றாகக் கருதப்படுகின்ற அதேவேளையில், அத்தகைய தகவல்கள் ஆர்வலர்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தீர்மானங்களை தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்வதற்கு உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மத்திய வங்கியின் முக்கையை வெளியிடான ஆண்டறிக்கை கொவிட்-19 தொற்றின் எதிர் சவால்களுக்கு மத்தியிலும் குறிப்பிட்ட காலத்தில் வெளியிடப்பட்டது. தகவல் வெளியிடுகள், பொதுமக்களுக்கான அறிவித்தல், ஏனைய வெளியிடுகள், அனைத்தும் மூன்று மொழிகளிலும் சுருக்கமாகத் தரப்படுகின்ற தகவல்கள் போன்றவையுடன் பல்வேறு ஊடகங்களினாடாகவும் ஆளுநர் உட்பட மத்திய வங்கியின் அலுவலர்களினால் நடாத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், ஆய்வரங்குகள், விரிவரைகள், கூட்டங்கள் மற்றும் பேச்சுக்கள் என்பவை மூலம் பொதுமக்களுக்கான தகவல்கள் பல வழிமுறைகளினாடாக தொடர்ந்தது.

வரைபடம் 7.3



முதல்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபூர்த் தினணைக்களம்


லைப் பரப்புவது என்பது ஊடகங்களுக்கான மூலமாகவும் பரப்பப்பட்டன. மேலும், மத்திய வங்கியின் வெப்தளமுடாக நாளாந்த, வாராந்த, மாதாந்த மற்றும் காலாண்டு இடைவெளிகளில் முக்கிய பேரண்டப் பொருளாதாரப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன.

- கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட (2013=100) முதன்மைப் பணவிக்கம் என்பது பெப்புருவி நீங்கலாக 2020இன் இதுவரையான காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட வீச்சான 4-6 சதவீதங்களுக்குள் தொடர்ந்தும் காணப்பட்டது. உணவுப் பணவிக்கத்தில் ஏப்பட்ட உயர்வின் காரணமாக ஆண்டின் தொடக்க மாதங்களில் அவதானிக்கப்பட்ட மேல் நோக்கிய அதிகரிப்புக்கள் தவிர பணவிக்கம் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் விரும்பத்தக்க மட்டங்களுக்குள்ளே தொடர்ந்தும் காணப்பட்டது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (2013=100) அடிப்படையாகக் கொண்ட பணவிக்கமும் இதே போக்கினைக் காட்டிய போதும் உணவு வகையின் பாரிய நிறையின் காரணமாக ஒப்பீடு ரீதியில் தொடர்ந்தும் உயர்ந்த தன்மையினைக் காட்டியது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றுத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவிக்கம் 2019 தீசெம்பான் 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 பெப்புருவரியில் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்து மோசமான வானிலை நிலைமைகளின் காரணமாக உணவுப் பணவிக்கத்தில் ஏப்பட்ட அதிகரிப்பொன்னினாலும் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் நிலவிய தாழ்ந்த தளத்தினாலும் தூண்டப்பட்டது. எனினும், உணவுப்

பணவிக்கத்தின் படிப்படியான மிதமான தன்மை காரணமாக முதன்மைப் பணவிக்கம் அதன் பின்னர் குறைவடைந்து காணப்பட்டது. இதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவிக்கம் 2020 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 4.0 சதவீதத்திற்கு மிதமடைந்தது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் 2020 செத்தெம்பரில் உணவுப் பணவிக்கம் 2019 இறுதியின் 4.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 4.7 சதவீதமாகக் காணப்பட்டது. இதே போக்கினை பின்பற்றும் வகையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவிக்கமும் 2020 செத்தெம்பரில் 6.4 சதவீதத்திற்கு மிதமடைவதற்கு முன்னர் 2020 பெப்புருவரியில் 8.1 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. இதன்படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவிக்கம் 2019 இறுதியின் 3.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது. அன்மைய கால எறிவுகள் முதன்மைப் பணவிக்கம் 2020இன் எஞ்சிய காலப்பகுதியில் இலக்கிடப்பட்ட வீச்சிற்குள் தொடர்ந்தும் காணப்படக்கூடும் என எடுத்துக்காட்டியது. எனினும், பொருளாதாரத்தைத் தூண்டும் நோக்குடனான இறை மற்றும் நாணய வழிமுறைகளின் காலங்கடந்த தாக்கம் மற்றும் உலகளாவிய எண்ணைய் விலைகள் வழைமைக்குத் திரும்பும் தன்மை என்பன பொருளாதார நிலைமைகள் வழைமைக்குத் திரும்பியதும் நடுத்தர காலப்பகுதியில் பணவிக்கத்தின் மீது மேல் நோக்கிய அழுத்தமொன்றினை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் கூட

வரைபடம் 7.4

ஆண்டுக்காண்டு முதன்மை பணவிக்கத்திற்கான (தேநூ.வி.சு) பங்களிப்பு



முதல்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபூர்த் தினணைக்களம்


பொருத்தமான நாணய கொள்கை வழிமுறைகளுடன் நடுத்தர காலப்பகுதியில் பணவீக்கம் இலக்கிடப்பட்ட மட்டங்களுக்குள் பேணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

- பணவீக்கத்தின் கேள்வித் தூண்டல் குற்றின் குறிகாட்டியொன்றாக விளங்கும் மையப் பணவீக்கம் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மிதமான கேள்வி நிலைமைகளைப் பிரதிபலித்தது. தீர்வைக் குறைப்புடன் தொலைத்தொடர்புட்டல் மற்றும் தரவுப் பணிகளின் விலைகளில் ஏற்பட்ட குறைப்பின் தாக்கத்தை தாழ்ந்த மையப் பணவீக்கம் பிரதிபலித்த அதே வேளையில் 2019 திசைம்பரிலிருந்து நடைமுறைக்கு வந்த பணிகள் மற்றும் பொருத்தகளின் இங்குமதி வழங்கல் மீதான பெறுமதிசேர் வரியில் ஏற்பட்ட குறைப்பும் மிதமான மையப் பணவீக்கத்திற்கு உதவியது. எனினும், 2020 பூலையில் மையப் பணவீக்கத்தில் மெதுவன உயர்வு அவதானிக்கப்பட்டமைக்கு குறிப்பிட்ட தளம்பலற்ற உணவுப் பொருத்தகளின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்கள் முக்கியமாகப் பங்களித்தன. மேலும், 2020 சனவரியில் வீடுமைப்பு மற்றும் கல்வி துணை வகைகளுக்குச் செய்யப்பட்ட மேல் நோக்கிய திருத்தம் ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கத்தில் செய்யப்பட்ட ஒரே தடவையிலான சீராக்கத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் கூட, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2019 இறுதியின் 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் 2.9 சதவீதத்திற்கு குறைவடைந்த வேளையில் ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2019 இறுதியின் 5.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பரில் 3.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. இதே போக்கினைத் தொடர்ந்து 2019 இறுதியில் 5.2 சதவீதமாக விளங்கிய தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கம் 2020 செத்தெம்பரில் 4.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்த வேளையில் தேசிய விலைச் சுட்டெண்ணினை அடிப்படையாகக் கொண்ட ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2019 இறுதியின் 5.7 சதவீதத்திலிருந்து 2020 செத்தெம்பரில் 4.3 சதவீதத்திற்குக் குறைவடைந்தது.
- கம்பனித் துறையின் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டிருந்த வேளையில் குடியிருப்புத் துறையின் பணவீக்கம் ஓப்பீடு ரீதியில் தொடர்ந்தும்

உயர்வாகக் காணப்பட்டது. மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்ப்பு அளவீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு கம்பனித் துறையின் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் என்பவை மெதுவடைந்து ஆண்டின் தொடக்கத்தில் அவதானிக்கப்பட்ட மட்டங்களின் அண்மையில் 2020 இன் மூன்றாம் காலாண்டில் நிலைபெறுவதற்கு முன்னர் நாடளாவிய முடக்கக் காலப்பகுதியில் உயர்வடைந்து காணப்பட்டது. உள்ளாட்டு வழக்கல் பக்கத்தில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் மற்றும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றல் என்பவை பணவீக்க எதிர்பார்ப்புக்களை கீழ் நோக்கித் தூண்டிய காரணிகளுக்குள் உள்ளடக்கமியிருந்த வேளையில் பணவீக்க எதிர்பார்ப்புக்களை மேல் நோக்கித் தூண்டிய காரணிகளுக்குள் தூண்டல் வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்ட திரண்கேள்வியின் எதிர்பார்க்கப்பட்ட மீட்சி, தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை மற்றும் கொடுக்கடன் வளர்ச்சியில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பு என்பனவற்றை உள்ளடக்கமியிருந்தன. மாறாக, குடியிருப்புத் துறையின் பணவீக்க எதிர்பார்ப்புக்கள் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுப் பகுதியில் ஓரளவிற்கு உயர்வடைந்து காணப்பட்டன. கொவிட்-19இன் தாக்கத்துடன் சேர்ந்து உள்ளாட்டு உற்பத்திகளில் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சி, தேர்தலுக்கு முன்னரான அரசாங்கத்தின் செலவினத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு, இங்குமதி கட்டுப்பாடுகள், பண்டிகைக் காலத்தில் காணப்பட்ட உயர்ந்த கேள்வி மற்றும் ரூபாவின் தேயவு என்பன உயர்ந்த எதிர்காலப் பணவீக்கத்தின் மீதான எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக குடியிருப்புத் துறையின் பதிலிறுப்பாளர்களினால் எடுத்துக்காட்டப்படுகின்றது. இங்குமதி தளர்த்தல்கள், உள்ளாட்டு உற்பத்தியில் காணப்பட்ட படிப்படியான முன்னேற்றுங்கள், மறைமுக

வரைபடம் 7.5

இடையக் பணவீக்க பலனுணர்வு/எதிர்பார்ப்புக்கள் (ஆண்டுக்காண்டு)



7

வரிகளிலும் அரசு செலவினத்திலும் குறைப்பு என்பவை தொடர்பிலான எதிர்பார்ப்புக்கள் என்பன பணவீக்க எதிர்பார்ப்புக்கள் குறைவடைவதற்கான காரணங்களாக எடுத்துக்காட்டப்படுகின்றன.

வட்டி வீத அசைவுகள்


சந்தைத் திரவத்தன்மை, சந்தைத் தொழிற்பாடுகள் மற்றும் குறுங்கால வட்டி வீதங்கள்

- கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பின்னால் உள்ளாட்டுப் பணச் சந்தையில் மிகையான ரூபா திரவத்தன்மை உயர் மட்டத்தில் பேணப்பட்டது. 2019 ஏப்ரில் நடுப்பகுதியிலிருந்து பரந்தளவிற்கு மிகையான மட்டங்களில் தொடர்ந்தும் காணப்பட்ட உள்ளாட்டுப் பணச் சந்தை திரவத்தன்மை மாச்சு 2020இன் மார்ச்சு நடுப்பகுதி வரையான ஆண்டுப்பகுதியில் சராசரியாக ஏற்றதாழ ரூ.30 பில்லியனாகக் காணப்பட்டது. எனினும், அவ்வப்பொழுது சீர்ப்பு முறையில் விநியோகிக்கப்பட்டிருந்த திரவத்தன்மை சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீத்தினை விரும்பத்தக்க மட்டங்களில் பேணும் பொருட்டு நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை நடத்துவதற்கு மத்திய வங்கியைத் தூண்டின. கொவிட்-19இன் உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கான கொடுக்டன் பாய்ச்சலை அதிகரிப்பதனுடாக உள்ளாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதற்கான அவசர தேவை என்பன வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீதுமான ஏற்படுத்தான நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டினை இவ்வாண்டில் இதுவரை இரண்டு தடவைகளில் மொத்தமாக 3.00 சதவீதப் புள்ளியினால் 2.00 சதவீதத்திற்குக்¹ குறைத்தமையின் மூலம் உள்ளாட்டுப் பணச் சந்தைக்கு ஏற்றதாழ ரூ.180 பில்லியன் மேலதிகத் திரவத்தன்மை நிறந்தர அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய திரவத்தன்மை உள்ளீடு நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து தோன்றுகின்ற மோசமான ஏதேனும் தாக்கத்தினை எதிர்த்து நிற்கக்கூடிய விதத்தில் நிதியியல் சந்தைக்குப் போதுமான நிதியின் கிடைப்பனவினை உறுதிப்படுத்துகின்ற வேளையில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் நிதிச் செலவினையும் குறைத்து

¹ நியதி ஒதுக்கு விதத்தினை 2 சதவீதத்தினால் குறைத்துடன் மத்திய வங்கியும் நியதி ஒதுக்கு விதத்தினை காப்பிடம்படிச் சீராக்கத்தினை 2 சதவீதத்திலிருந்து (சராசரி ரூபா வைப்புப் பொறுப்புக்களின் 2 - 4 சதவீதங்களுக்கிணங்கப்பட்ட நிறையத் துள்கணையும் குத்திக்களையும் பேணுவதை அடிப்படையாகக் கொண்டு) (சராசரி ரூபா வைப்புபொறுப்புக்களின் 2 - 3 சதவீதத்திற்கிணங்கப்பட்ட மேணப்படுகின்ற நான்யத் தாள்கள் மற்றும் குத்திகளின் அடிப்படையில்) 1 சதவீதத்திற்குக் குறைப்பதற்கு

வரைபடம் 7.6

உள்ளாட்டுப் பணச்சந்தையில் ரூபாய்த்திரவத்தன்மை மற்றும் திரவத்தன்மை முகாமைத்துவம்



விடுகின்றது. விதிவிலக்கான குழ்நிலைகளின் கீழ் மத்திய வங்கியின் இலாபங்கள் அரசாங்கத்திற்கு மாற்றல் செய்யப்பட்டமை அதேபோன்று அரசாங்கத்தின் அவசர காசுத் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்வதற்காக முதலாந்தரச் சந்தைகளிலிருந்து அரசு பிணையங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை என்பன உள்ளாட்டுப் பணச் சந்தைபின் திரவத்தன்மை மேலும் அதிகரிக்கக் காரணமாயின. மேலும், மத்திய வங்கி கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து தோன்றுக்கூடிய மோசமான தாக்கத்தினைத் தணிப்பதற்காக, தேவையானவிடத்து உள்ளாட்டு நிதியில் சந்தைகளுக்கு திரவத்தன்மையினை வழங்குவதற்கு அது ஆயுத்தமாக இருப்பதற்கான சமிக்ஞைகளையும் காட்டியிருக்கிறது. இதன்படி, சந்தையில் மிகையான திரவத்தன்மை நிலைமைகள் காணப்பட்டமைக்கிடையிலும், மத்திய வங்கி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்காக ஓரிருவு, குறுங்கால மற்றும் நீண்ட கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை நடத்திய வேளையில், தனியான முதனிலை வணிகர்களுக்காக, திரவத்தன்மை ஆதரவு வசதியூடாக மேலதிகத் திரவத்தன்மையினை வழங்கியது. இவ்வழிமுறைகளின் விளைவாக, ஓரிருவ சந்தையின் திரவத்தன்மை 2020 பூன் நடுப்பகுதியில் ரூ.220 பில்லியனுக்கு அதிகரித்ததுடன் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் கொள்கை வீத வீச்சின் கீழ் மட்டத்தினை நோக்கிச் சீராக்கப்பட்டது. எனினும், அட்டவணையிடப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள்கொள்வனவுகள், நேர்மாற்று மீள்கொள்வனவு முதிர்ச்சிகள் அதேபோன்று திறைசேரி உண்டியல் முதிர்ச்சிகள் என்பனவற்றின் காரணமாக சந்தைத் திரவத்தன்மை 2020 பூலை இறுதி வாரத்தில்

ஏற்ததாழ ரூ.120 பில்லியனுக்குப் படிப்படியாகக் குறைவடைந்தது. அதன் பின்னர் மத்திய வங்கியின் உள்ளாட்டு வெளிநாட்டு நாணயச் சந்தையிலிருந்தான் வெளிநாட்டு நாணயக் கொள்வனவு, வெளிநாட்டு நாணயப் பரஸ்பர பரிமாற்றல் மற்றும் சௌபாக்கியா கொவிட்-19 புத்துயிரளித்தல் கொடுக்டன் வசதித் திட்டங்களுடன் கொடுக்டன் பகிர்ந்தளிப்பு என்பனவற்றின் பின்னர் உள்ளாட்டு பணச்சந்தை திரவத்தன்மை அதிகரித்தது. அதேவேளை, அரசாங்கம் அதன் அட்டவணையிடப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவுகளை மீளசெலுத்துவதற்கு உதவும் விதத்தில் மத்திய வங்கி செத்தெம்பர் இறுதியிலும் 2020 ஒத்தோபரிலும் முதலாந்தரச் சந்தையிலிருந்து அரசு பிணையங்களைக் கொள்வனவு செய்தது. எனினும், ஒத்தோபர் தொடக்கத்தில் செலுத்தப்படுவதற்கு அட்டவணையிடப்பட்ட வெளிநாட்டுக் கடன் மீள்கொடுப்பனவிலிருந்து தோன்றிய திரவத்தன்மை ஈர்ப்பினை ஓரளவிற்கு எதிரீடு செய்யும் விதத்தில் மத்திய வங்கி கால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களை நடத்துவதனையும் 2020 செத்தெம்பர் பிற்பகுதியில் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தினையும் முன்கூட்டியே மீத தொடங்கியது. இதற்கமைய ஓரிரு சந்தைத் திரவத்தன்மை 2020 ஒத்தோபர் நடுப்பகுதியில் ஏற்ததாழ ரூ.180 பில்லியனாகக் காணப்பட்டது.

- உள்ளாட்டுப் பணச் சந்தையில் காணப்பட்ட மிகையான திரவத்தன்மைக்குப் பதிலிறுத்துகின்ற விதத்தில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் கொள்கை வீத வீச்சின் கீழ்மட்ட வீச்சிற்குப் படிப்படியாக கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டது. 2020 சனவரி தொடக்கம் கொள்கை வட்டி வீதங்கள் மொத்தமாக 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைக்கப்பட்டமை 2020இன் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமான 3.00 சதவீதப் புள்ளியினால் நியதி வைப்பு வீதம் குறைக்கப்பட்டமையுடன் சேர்ந்து சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம் 2020 செத்தெம்பர் இறுதியில் 4.53 சதவீதத்திற்கு 292 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்கு வழிவகுத்தது. மேலும், மீள்கொள்வனவுச் சந்தையின் கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவும் இதே போக்கினையே பின்பற்றின. எனினும், 2020 செத்தெம்பர் நடுப்பகுதியிலிருந்து சராசரி நிறையேற்றப்பட்ட மீள்கொள்வனவு விதத்தில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்பிற்குக் குறிப்பாக தனியான முதனிலை வணிகர்களிடையே காணப்பட்ட சீர்று திரவத்தன்மை காரணமாக அமைந்தது. இதற்கமைய,

மீள்கொள்வனவுச் சந்தையில் கொடுக்கல்வாங்கல்களின் நிறையேற்றப்பட்ட சராசரி விளைவு 2020 செத்தெம்பர் இறுதியில் 4.58 சதவீதத்தில் பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, மத்திய வங்கி 2020 ஜூலை 01 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்தினைத் தொகுப்பதனையும் வெளியிடுவதனையும் நிறுத்திக் கொண்டது. இத்தீர்மானமானது, உள்ளாட்டு நிதிச் சந்தையில் அடித்தள அளவுக் குறியீட்டினை குறிப்பிடும் கடன் சாதனங்களில் இலங்கை வங்கிகளுக்கிடையிலான கடன்வழங்கல் வீதத்தின் பயன்பாடு குறைவாக இருந்தமை, இலண்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதம் உட்பட வழங்கல் வீதங்களைத் திரட்டுவதையும் வெளியிடுவதையும் குறைத்துக் கொள்ளும் உலகளாவிய போக்கு மற்றும் வங்கிகளுக்கிடையிலான சந்தையில் நீண்ட காலங்களுக்கான மிகவும் குறைவான அளவுகளின் பின்னணியில் வழங்கல் வீதங்களை நிறுத்துமாறு பல உரிமைபெற்ற வர்த்தக வங்கிகளிலிருந்தும் எழுகின்ற கோரிக்கைகள் மற்றும் உள்ளாட்டு நிதியியல் சந்தையில் மாற்று அடித்தள அளவு வட்டி வீதங்கள் கிடைக்கத்தக்கதாக இருந்தமை என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

அரசு பிணையங்கள் மீதான விளைவுகள்


- கொள்கை வட்டி வீதங்களில் செய்யப்பட்ட குறைப்பு, வங்கித்தொழில் துறையினால் அரசு பிணையங்கள் அதிகரித்தளவில் கொள்வனவு செய்யப்பட்டமை, திறைசேரி ஏலங்களில் ஏற்றுக்கொள்வதற்கான உயர்ந்தப்பட்ச விளைவு வீதங்கள் விதிக்கப்பட்டமை என்பனவற்றிற்குப் பதிலிறுத்துகின்ற விதத்தில் திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகள் 2020இன் இதுவரையான காலப்பகுதியில் கணிசமாக வீழ்ச்சியடைந்தன. அரசாங்கத்தின் அதிகரித்த நிதியிடல் தேவைப்பாடுகள், இறைக் கொள்கைப் போக்கு தொடர்பில் நிலவிய நிச்சயமற்றதன்மை என்பனவற்றின் காரணமாக 2019 இறுதியிலிருந்து 2020 சனவரி இறுதிவரை திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகள் அதிகரித்த போதும், அதன் பின்னர் விளைவுகள் கணிசமாக வீழ்ச்சியடைந்தன. இக்குறைப்பிற்கு திறைசேரி உண்டியல் ஏலங்களில் 2020 ஏப்பிறவிலிருந்து அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நிருவாக ரதியான வீத உச்ச எல்லை, கொள்கை வட்டி வீதங்களில் செய்யப்பட்ட குறைப்பினைத் தொடர்ந்து

சந்தை வட்டி வீதங்களில் காணப்பட்ட ஒட்டுமொத்தக் குறைப்பு, உலகளாவிய நோய்த்தொற்றுக் காலப்பகுதியில் இடர்நேர்வற்ற சொத்துக்களில் முதலீடு செய்வதற்குக் காணப்பட்ட சந்தை முன்னுரிமை, உலகளாவிய நோய்த்தொற்றினால் உருவாக்கப்பட்ட விதிவிலக்கான குழுநிலைகளில் அரசாங்கத்திற்கான மத்திய வங்கியின் நிதியிடல் கிடைப்பனவு என்பன திறைசேரி விளைவு வீதங்களில் குறிப்பிடத்தக்க குறைப்பு ஏற்பட வழிவகுத்தன. தனியார் துறைக்கான கொடுக்கனின் வளர்ச்சியில் மந்தநிலை காணப்பட்டமைக்கிடையிலும் உள்ளாட்டுப் பணச்சந்தையில் மிகையான திரவத்தன்மை கிடைக்கத்தக்கதாக இருந்தமை வங்கித்தொழில் துறையினால் திறைசேரி உண்டியல் மீதான முதலீடு உயர்வடைய வழிவகுத்தது. இருப்பினும், கூட 2020 ஒக்டோப்டு தொடக்கத்திலிருந்து செத்தெம்பர் நடுப்பகுதி வரை அரசாங்கத்தின் அதிகரித்த கடன்பாடு மற்றும் மூடில் இன்வெஸ்டர் சேர்விளைன் நாட்டிற்கான தரமிடல் குறைக்கப்பட்டமையினைத் தொடர்ந்து ஏற்பட்ட மோசமான சந்தை உகங்கள் என்பனவற்றின் காரணமாக அக்காலப்பகுதியில் திறைசேரி உண்டியலின் விளைவு வீதங்களில் சில அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டன. எனினும், அதன் பின்னர் சந்தை உடனடியாக உறுதியடைந்தது.

- 2020 சனவரியிலிருந்து ஒக்டோப்டு வரையான காலப்பகுதியில் முதலாந்தரச் சந்தையில் திறைசேரி முறிகளின் விளைவுகள் திறைசேரி உண்டியல்களின் விளைவுகளுடன் இசைந்து விதத்தில் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினைக் காட்டின. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக மந்தமடைந்த உலகளாவிய பொருளாதாரத் தோற்றுப்பாடு நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளின் கருதப்படும் இடர்நேர்வுகளின் மட்டத்தினை அதிகரிப்பதற்கு வழிவகுத்து 2020இன் ஏப்பிறவிலிருந்து பூன் வரையான காலப்பகுதியில் இரண்டாந்தரச் சந்தை விளைவுகளில் முன்னொருபோதுமில்லாத உயர்விற்குத் தோற்றுவித்த போதும் அதிலிருந்து 2020 செத்தெம்பர் தொடக்கப்பகுதி வரை சில இயல்பு நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. மூடில் இன்வெஸ்டல் சேர்விளைனால் இலங்கையின் நாட்டிற்கான தரமிடல் குறைக்கப்பட்டமையின் தாக்கம் முதலீட்டாளர் மனோபாவத்தின் மீது தாக்கத்தைச் செலுத்தியமையினால் 2020 செத்தெம்பர் இறுதிப்பகுதியில் நாட்டிற்கான விளைவுகள் மீண்டும் உயர்வடைந்தன. எனினும், ஒத்தோபர் தொடக்கத்தில் முதிர்ச்சியடைந்த நாட்டிற்கான பண்ணாட்டு முறிகள் வெற்றிகரமாக மீசுச் செலுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து எதிர்வரும் காலத்தில் நாட்டிற்கான விளைவுகளில் ஓர் மீட்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வரைபடம் 7.7

மதலாந்தரச் சந்தையின் திறைசேரி உண்டியல் விளைவுகள் (ஆ)




(அ) போதுமான முதிர்ச்சிக் காலங்களில் வழங்கப்பாடும் ஆலைது விலைக்கோல்கள் ஸ்ரீலங்கையினால் சீல வார்ஷிக்குட்கான விளைவு விதங்கள் கீலைக்கப்படுவில்லை

முவரி: இலங்கை மத்திய வங்கி

நிச்சயமற்றதன்மையின் காரணமாக நீண்ட கால முறிகளில் முதலீடு செய்வதற்கான சந்தை ஆர்வம் குறைவாக இருந்தமையினால் 2020 சனவரி நடுப்பகுதியில் 10 ஆண்டு முறிகளின் வழங்கல் நிங்கலாக 2020இன் செத்தெம்பர் இதுவரையான காலப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் குறைவான முதிர்ச்சிகளுடன் கூடிய குறுங்காலத்திலிருந்து நடுத்தர காலம் வரையான திறைசேரி முறிகளை அரசாங்கம் வழங்கியது. எனினும், அரசின் கடன்பாடுகள் தடங்கலின்றித் தொடர்ந்தமையினால் 2020இன் பூலை இறுதியிலிருந்து குறிப்பிட்ட காலங்களைக் கொண்ட விளைவுகளில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. ரூபாவில் குறித்துரைக்கப்பட்ட திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளுக்குப் புறம்பாக, அரசாங்கமும் 2020இன் இதுவரையான காலப்பகுதியில் 6 இந்கு மேற்பட்ட எலங்களின் மூலம் வேறுபட்ட நிலையான மற்றும் மிதக்கும் வீதங்களில் ஐ.ஆ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறிகளைப் பயன்படுத்திக் கொண்டது. அரசாங்கம் 5.70 - 6.87 சதவீத வீச்சிலமைந்த நிலையான வட்டி வீதங்களிலும் 388 - 609 அடிப்படைப் புள்ளி வீச்சிலமைந்த ஆறு மாத இலங்டன் வங்கிகளுக்கிடையிலான வழங்கல் வீதத்திற்கு மேலான மிதக்கும் வீத உடன்படிக்கையுடனும் மொத்தமாக ஐ.ஆ.டொலர் 420 மில்லியனைத் திரட்டிக் கொண்டது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக மந்தமடைந்த உலகளாவிய பொருளாதாரத் தோற்றுப்பாடு நாட்டிற்கான பண்ணாட்டு முறிகளின் கருதப்படும் இடர்நேர்வுகளின் மட்டத்தினை அதிகரிப்பதற்கு வழிவகுத்து 2020இன் ஏப்பிறவிலிருந்து பூன் வரையான காலப்பகுதியில் இரண்டாந்தரச் சந்தை விளைவுகளில் முன்னொருபோதுமில்லாத உயர்விற்குத் தோற்றுவித்த போதும் அதிலிருந்து 2020 செத்தெம்பர் தொடக்கப்பகுதி வரை சில இயல்பு நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. மூடில் இன்வெஸ்டல் சேர்விளைனால் இலங்கையின் நாட்டிற்கான தரமிடல் குறைக்கப்பட்டமையின் தாக்கம் முதலீட்டாளர் மனோபாவத்தின் மீது தாக்கத்தைச் செலுத்தியமையினால் 2020 செத்தெம்பர் இறுதிப்பகுதியில் நாட்டிற்கான விளைவுகள் மீண்டும் உயர்வடைந்தன. எனினும், ஒத்தோபர் தொடக்கத்தில் முதிர்ச்சியடைந்த நாட்டிற்கான பண்ணாட்டு முறிகள் வெற்றிகரமாக மீசுச் செலுத்தப்பட்டமையினைத் தொடர்ந்து எதிர்வரும் காலத்தில் நாட்டிற்கான விளைவுகளில் ஓர் மீட்சி எதிர்பார்க்கப்படுகிறது.

வரைபடம் 7.8



- முதலாந்தரச் சந்தையிலுள்ள அனைத்து முதிர்ச்சிகளுக்குமான விளைவுகளில் ஏற்பட்ட குறைப்பினை விஞ்சுகின்ற விதத்தில் அரசு பிணையங்கள் மீதான இரண்டாந்தரச் சந்தை விளைவு வளையியும் 2019இன் இறுதியிடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பார் இறுதியில் கீழ் நோக்கிக் கீர்த்தியில் ஏற்பட்ட குறைப்பு நீண்ட கால விளைவுகள் மீதான குறைப்பிலும் பார்க்க உயர்வாக இருந்தமையானது உலகளாவிய நோய்த்தொற்றுடன் இணைந்து காணப்படும் நிச்சயமற்றதன்மைகளின் காரணமாக இடர்நேர்வற்ற குறுங்காலச் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தினை அதிகரித்திருப்பதனைப் பிரதிபரவித்திருக்கிறது.**

வைப்புக்கள் மற்றும் கடன்வழங்கல் வீதங்கள்

- 2020இும் ஆண்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட நாணயத் தளர்த்தல்களுக்குப் பதிலிறுத்தும் விதத்தில் சந்தை வைப்பு வீதங்கள் குறிப்பிடத்தக்களாவிற்கு வீழ்ச்சியடைந்தன. இதன்படி, மத்திய வங்கியினால் தொகுக்கப்பட்ட நான்கு சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதங்கள் அனைத்திலும் குறிப்பிடத்தக் குறைப்பு அவதானிக்கப்பட்டன. சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதமும்² சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதமும்³ 2020இன் செத்தெம்பார் வரையான ஒன்பது மாத காலப்பகுதியில் முறையே 176 அடிப்படைப்**

2 சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம் என்பது வர்த்தக வங்கிகளில் வைத்திருக்கப்படும் அதைத்து வெளிநிற்ற வட்டி உழைக்கும் ரூபா வைப்புக்களுடன் தொடர்பான வட்டி விதங்களின் அசைவுகளைப் பற்றியிருப்பதாகும்.

3 சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் என்பது வர்த்தக வங்கிகளில் வைத்திருக்கப்படும் அனைத்து வெளிநிற்ற வட்டி உழைக்கும் தவணை வைப்புக்கள் தொடர்பான வட்டி விதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

புள்ளிகளினாலும் 215 அடிப்படைப் புள்ளிகளினாலும் வீழ்ச்சியடைந்த வேளையில் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமும்⁴ சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதமும்⁵ 2020இன் ஒக்டூபர் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் 340 அடிப்படைப் புள்ளிகளினாலும் 351 அடிப்படைப் புள்ளிகளினாலும் வீழ்ச்சியடைந்தன. சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தரவுகளின்படி முக்கிய வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட பல்வேறு முதிர்ச்சிகளின் புதிய நிலையான வைப்பு வீதங்கள் குறிப்பாக, குறுங்காலத்திற்குரிய வைப்பு வீதங்களும் சேமிப்பு வைப்புக்கள் மீதான வீதங்களும் 2.50 - 7.00 சதவீத வீழ்ச்சில் காணப்பட்டன. பணவீக்கம் குறைவாக இருந்த போதும் கணிசமானவிற்குக் குறைவான வைப்பு வீதங்கள் சில வைப்பாளர்களுக்கு எதிர்க்கணியமான உண்மை வருமானங்களைத் தோற்றுவிக்கின்ற இடர்நேர்வுக்களைக் கொண்டிருக்கும்.

- தொடர்ச்சியான நாணயத் தளர்த்தல்களுக்கு மத்தியிலும் ஆரம்பத்தில் கீழ் நோக்கிய நெகிழ்ச்சியற்றதன்மையைத் தொடர்ந்தும் கொண்டிருந்த வர்த்தக வங்கிகளின் கடன்வழங்கல் வீதங்கள் அன்மையில் வீழ்ச்சியடைந்து அதிகரித்த சீராக்கமொன்றினைக் காட்டின. வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம்⁶ 2019 இறுதியிலிருந்து 2020 செத்தெம்பார் இறுதி வரையான காலப்பகுதியில் 355 அடிப்படைப் புள்ளிகளினால் குறிப்பிடத்தகளாவிற்கு வீழ்ச்சியடைந்து 6.19 சதவீதத்தில் பதிவுசெய்யப்பட்டது. இது, வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட மிகக் குறைந்த வீதமாகும். அதேவேளை, வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதத்தின் சராசரி வீதமான மாதாந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் 2020 செத்தெம்பார் இறுதியில் 358 புள்ளிகளினால் 6.42 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. தற்போதைய கொள்கைத் தளர்த்தல்களின் ஆரம்பக் கட்டத்தின் போது ஒப்பீட்டு ரீதியில் மாற்றுமின்றிக் காணப்பட்ட வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம்**


4 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் என்பது குறிப்பிட்ட மாத காலப்பகுதியில் வந்தக் கங்கிளினால் நிற்டப்பட்ட அனைத்துப் புதிய வட்டி உழைக்கும் ரூபா வைப்புக்கள் தொடர்பான வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

5 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் என்பது குறிப்பிட்ட மாத காலப்பகுதியில் வந்தக் கங்கிளினால் நிற்டப்பட்ட அல்லது புதிய வட்டி உழைக்கும் ரூபா தவணை வைப்புக்களுடன் தொடர்பான வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

6 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் என்பது குறிப்பிட்ட மாத காலப்பகுதியில் வந்தக் கங்கிளினால் நிற்டப்பட்ட அல்லது புதிய வட்டி உழைக்கும் ரூபா தவணை வைப்புக்களுடன் தொடர்பான வட்டி வீதங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

வரைபடம் 7.9

தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டிவீதங்களின் அசைவுகள்



என்பனவற்றித்திடையிலான வட்டி வீதசு 2020 யூலையிலிருந்து குறுக்கமடையத் தொடங்கி வர்த்தக வங்கிகளினால் கடன்கள் மீது விதிக்கப்படுகின்ற வட்டி வீத அளவுகளில் குறைப்பொன்று ஏற்பட்டதனைச் சுட்டிக்காட்டியது. அதேவேளை, 2020 ஒகத்து இறுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்⁷ 175 அடிப்படைப் புள்ளிகளினால் 2019 இறுதியின் 13.59 சதவீதத்திலிருந்து 2020 ஒகத்து இறுதியில் 11.84 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதங்களின் குறைப்பு 2019 இறுதியிலிருந்து 2020 ஒகத்து வரையான காலப்பகுதியில் அனைத்து வகையான பிணையங்களுக்கெதிராக வழங்கப்பட்ட கடன்களின் மீது அவதானிக்கப்பட்டது. அதேவேளை, சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்⁸ இதுவரையான இவ்வாண்டுப்பகுதியில் 368 அடிப்படைப் புள்ளிகளினால் 9.12 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதே போக்கினைத் தொடர்ந்து உண்மைக் கடன்வழங்கல் வீதங்களும் குறைந்த பணவீக்க சூழின் மத்தியில் 2020 ஒகத்து இறுதியில் கீழ் நோக்கிச் சீராக்கப்பட்டன. வர்த்தக வங்கிகளின் பெரும்பாலான கடன்வழங்கல் வீதங்கள் கீழ் நோக்கிச் சீராக்கப்பட்ட போதும் குறிப்பிட்ட சில கடன்வழங்கல் சாதனங்கள் தொடர்ந்தும் கணிசமானவிற்கு உயர்ந்த வட்டி வீதங்களையே விதித்தன. ஆகவே, ஒட்டுமொத்த கடன்வழங்கல் வீத அமைப்பு முழுவதிலும் வட்டி வீதங்களின் குறைப்பினை ஒழுங்குமுறைப்படுத்துவதனையும் அதன் மூலம் வசதி குறைந்த கடன்பாட்டாளர்கள் மீதான

7 சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம் என்பது வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட அனைத்து வெளிநிற்கு ரூபாக் கடன்கள் மற்றும் முற்பண்ணகளின் வட்டி வீதத்தினை அடிப்படையாகக் கொண்டதாகும்.

8 சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம் என்பது குறிப்பிட்ட மாத காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளின் வழங்கப்பட்ட அனைத்துப் புதிய ரூபாக் கடன்கள் மற்றும் முற்பண்ணகள் தொடரில் பெறப்பட்ட வட்டி வீதங்களாகும்.


சுமையினைக் குறைப்பதனை நோக்காகக் கொண்டு மத்திய வங்கி கொடுக்கன் அட்டைகள், முன்கூட்டிய ஒழுங்குசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள், அடகுபிடிக்கும் வசதிகள் மற்றும் தண்ட வட்டி வீதங்கள் என்பன மீதான ஏற்படுத்தான வட்டி வீத உச்ச எல்லைகளை 2020 ஒகத்தில் இறுக்கமாக்கியது.

படுகடன் சாதனங்கள் மீதான வட்டி வீதங்கள்

- 2020இன் முதல்ரைப்பகுதியில் பெருமளவிற்கு மாற்றமின்றிக் காணப்பட்ட படுகடன் சாதனங்கள் மீதான ஏற்படுத்தான வட்டி வீதங்கள் அதன் பின்னர் கீழ் நோக்கிய சீராக்கத்திற்கான அறிஞரிகளைக் காட்டின. குறுக்காலப் படுகடன் சாதனமான வர்த்தகப் பத்திரங்கள் மீதான வட்டி வீதங்கள் 2019 இறுதியின் 13.00 - 16.25 சதவீத வீச்சுடன் ஒப்பிடுகையில் 2020 ஒகத்தில் 9.00 - 15.50 சதவீத வீச்சில் காணப்பட்டன. அதேவேளை, 2019இல் அறிக்கையிடப்பட்ட 30 புதிய பட்டியலிடல்களுடன் ஒப்பிடுகையில் 2020 சனவரியிலிருந்து செத்தெழப்பார் வரையான காலப்பகுதியில் 3 மற்றும் 5 ஆண்டுகள் முதிர்ச்சியடிடன் கூடிய 12 புதிய தொகுதிக் கடன்கள் 6 கம்பனிகளினால் பட்டியலிடப்பட்டன. 2020 செத்தெழப்பார் இறுதியில் இவ்வழங்கல்கள் மீது வழங்கப்பட்ட நிலையான வைப்பு வீதங்கள் 2019 இறுதியின் 12.30 - 15.50 சதவீத வீச்சுடன் ஒப்பிடுகையில் 9.50 - 13.25 சதவீத வீச்சில் காணப்பட்டு 2020இன் இதுவரையான காலப்பகுதியில் கம்பனிப் படுகடன் மீதான வீதங்கள் கீழ் நோக்கிச் சீராக்கப்படுவதற்கான சமிக்ஞங்களைக் காட்டின.


வரைபடம் 7.10

சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்திற்கிடையிலான வீச்சு



வரைபடம் 7.11

பின்ன வகையின்படி சூராசி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம் %



வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள்

- 2020 செத்தெம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளுடன் பேணப்படும் வெளிநாட்டு நாணய வைப்புக்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற வட்டி வீதங்கள் கலப்பான அசைவுகளைக் காட்டின. ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட சேமிப்பு வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் 2019 இறுதியின் 0.02 - 4.50 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பர் இறுதியில் 0.03 - 4.75 சதவீத வீச்சில் பதிவுசெய்யப்பட்டன. ஸ்ரேவிங் பவுணில் குறித்துரைக்கப்பட்ட சேமிப்பு வைப்புக்கள் தொடர்பான வட்டி வீதங்கள் 2019 இறுதியின் 0.10 - 2.46 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பர் இறுதியின் 0.03 - 2.00 சதவீத வீச்சில் தொடர்ந்தும் காணப்பட்டன. ஐ.அ.டொலரில் குறித்துரைக்கப்பட்ட தவணை வைப்புக்கள் மீதான வட்டி வீதங்கள் 2019இல் பதிவுசெய்யப்பட்ட 0.20 - 5.50 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பர் இறுதியில் 0.10 - 6.00 சதவீத வீச்சில் காணப்பட்டன. மேலும், ஸ்ரேவிங் பவுணில் குறித்துரைக்கப்பட்ட தவணை வைப்புக்கள் மீதான பிரயோகிக்கத்தக்க வட்டி வீதங்கள் 2019 இறுதியின் 0.10 - 3.52 சதவீத வீச்கடன் ஒப்பிடுகையில் 2020 செத்தெம்பர் இறுதியில் 0.05 - 4.25 சதவீத வீச்சில் காணப்பட்டன. அரசாங்கம் மத்திய வங்கியின் ஆலோசனையுடன் கொவிட்-19 உலகளாவிய தொற்றின் தாக்கங்களின் மத்தியில் நாட்டிற்கு வெளிநாட்டு நாணய வைப்புக்களைக் கவரும் பொருட் 2020 ஏப்ரிலில் சிறப்பு வைப்புக் கணக்கொண்டினை அறிமுகப்படுத்தியது.

இச்சிறப்பு வைப்புக் கணக்குகள் நிலையான வைப்புக் கணக்குகளாக இருப்பதுடன் வழங்கப்பட்ட வீதம் 6 மாத வழமையான வட்டி வீதங்களுக்கு மேலாக ஆண்டிற்கு 1.00 சதவீத வட்டியை மேலதிகமாகவும் 12 மாத வழமையான வைப்புக்களை விட ஆண்டொன்றிற்கு 2.00 சதவீத மேலதிக வட்டியையும் கொண்டிருக்கும்.


நாணயம் மற்றும் கொடுக்டன் கூட்டுக்களிலான அசைவுகள்

ஒதுக்குப் பணம்

- ஏப்ரில் நடுப்பகுதியில் உச்சமடைந்த ஒதுக்கு பணம் விரிவாக்கம் இவ்வாண்டின் 2020 யூன் நடுப்பகுதியில் நியதி ஒதுக்கு விகிதத்தில் செய்யப்பட்ட இரண்டாவது சுற்று குறைப்பின் விளைவாக அதன் பின்னர் குறிப்பிடத்தக்களான சுருக்கத்திற்கு முன்னதாக ஏப்ரில் நடுப்பகுதியில் உச்சத்தினை அடைந்தது. ஆண்டின் தொடக்கத்தில் ஒதுக்குப் பணம் முன்னைய ஆண்டின் மட்டத்திலும் பார்க்க குறைவானதாகக் காணப்பட்டதெனினும், பண்டிகைக் காலத்தினை அணித்தான காலப்பகுதியில் படிப்படியாக விரிவடையத் தொடங்கியது. பொருளாதாரம் மற்றும் நிதியில் சந்தைகள் மீது கொவிட்-19 பரம்பல் கொண்டிருந்த தாக்கத்தினை கரிசனையிற்கொண்டு, மத்திய வங்கி கொள்கையினையும் கொடுக்டன் நிபந்தனைகளையும் தளர்த்தும் நோக்குடன் நியதி ஒதுக்கு விகிதத்தினைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை 2020 மார்ச்சில் மேற்கொண்டது. இது மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்புக்களில் வீழ்ச்சியை தூண்டி ஒதுக்குப் பணத்தில்

வரைபடம் 7.12

உண்மை வட்டி வீதங்களின் அசைவுகள்



7

நிற்பி உண்மை வட்டி வீதம் = பெருளை வட்டி வீதம் - ஆண்டிற்கன சூராசி பணத்தின் வட்டி

முலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களம்

அட்டவணை 7.2

வட்டி வீதம்	2019 முடிவில்	2020 செத் முடிவில்	இயங்கப் புதினிகள் மாற்றம்
கொள்கை வட்டி வீதங்கள்			
துறையில் வைப்பு வசதி வீதம்	7.00	4.50	-250
துறையில் கடன்மாங்கல் வசதி வீதம்	8.00	5.50	-250
சராசி நிறைவேற்றப்பட்ட அமைப்புபண வீதம்	7.45	4.53	-292
ராசி பின்னையங்கள் மதான விளைவு வீதங்கள்			
முதலாந்தரச் சந்தை (அ)			
திறைசெரி உண்டியல்கள்			
91-நாள்	7.51	4.51	-300
182-நாள்	8.02	4.64	-338
364-நாள்	8.45	4.89	-356
திறைசெரி முறிகள்			
2-வருடம்	9.79	5.65	-414
3-வருடம்	9.65	5.72	-393
4-வருடம்	-	8.70	-
5-வருடம்	9.87	6.59	-328
10-வருடம்	10.23	9.99	-24
இரண்டாந்தரச் சந்தை			
திறைசெரி உண்டியல்கள்			
91-நாள்	7.52	4.56	-296
182-நாள்	7.88	4.67	-321
364-நாள்	8.36	4.88	-348
திறைசெரி முறிகள்			
2-வருடம்	8.60	5.43	-317
3-வருடம்	9.08	5.94	-314
4-வருடம்	9.46	6.31	-315
5-வருடம்	9.67	6.69	-298
10-வருடம்	10.05	7.36	-269
உரிமை பெற்ற வர்த்தக வழக்கள் (ஆ)			
வைப்புகள் மதான வட்டி வீதங்கள்			
சேரிப்பு வைப்புக்கள்	0.20-7.50	0.10-7.00	-
1 - ஆண்டு நிலையான வைப்புக்கள் (இ)	3.55-15.00	0.25-15.00	-
சராசி நிறைவேற்றப்பட்ட வைப்பு வீதம் (ச)	8.20	6.44	-176
சராசி நிறைவேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம் (ச)	10.05	7.90	-215
சராசி நிறைவேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் (ச)	8.89	5.49 (ஏ.)	-340
சராசி நிறைவேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம் (ச)	9.17	5.66 (ஏ.)	-351
கடன்மாங்கல் மதான வட்டி வீதங்கள்			
சராசி நிறைவேற்றப்பட்ட முதலாம் கண் மாங்கல் வீதம் - மாதநிதி	10.00	6.42	-358
சராசி நிறைவேற்றப்பட்ட கடன் மாங்கல் வீதம்	13.59	11.84 (ஏ.)	-175
சராசி நிறைவேற்றப்பட்ட புதிய கடன் வைப்பு வீதம் (ச)	12.80	9.12 (ஏ.)	-368
ஏவைப்புகள் நிறைவேற்றன (ஆ)			
வைப்புகள் மதான வட்டி வீதங்கள்			
தேசிய சேரிப்பு வழக்கி			
சேரிப்பு வைப்புக்கள்	4.00	3.50	-50
1 - ஆண்டு நிலையான வைப்புக்கள்	9.83	5.50	-433
உரிமை பெற்ற நிதிக் கம்பனிகள் (எ)			
சேரிப்பு வைப்புகள்	5.14-7.10	4.23-5.90 (ஏ.)	-
1 - ஆண்டு நிலையான வைப்புக்கள்	10.98-11.97 (ஏ.)	8.19-9.03 (ஏ.)	-
கடன் மாங்கல் மதான வட்டி வீதங்கள்			
தேசிய சேரிப்பு வழக்கி	12.00-14.50	7.00-10.00	-
அரசு அட்டு முழுமூல வங்கி (ஐ)	10.25-18.00	8.50-12.50	-
உரிமை பெற்ற நிதிக் கம்பனிகள் (எ)			
நிதிக் குற்தகை	14.75-27.40 (ஏ.)	15.15-26.60 (ஏ.)	-
வாடகைக் கொள்வேனுவு	13.40-24.82	13.00-24.31 (ஏ.)	-
மெப்ப கடன்குற்கூடு ஏற்றான கடன்கள்	15.53-16.71	23.08-25.80 (ஏ.)	-
கம்பனி படுகடன் சந்தை			
தொகுதிக் கண்கள்	12.30-15.50	9.50-13.25	-
வர்த்தகப் பத்திரம்	13.00-16.25	9.00-15.50 (ஏ.)	-

(அ) இருந்தாக் கீடுக்கப்பட்டு வளத்தில் உள்ளவரை முறைகள்: கொழுப்பு மற்று பிள்ளத்தை சுராஜ் நினைவேற்றும்படி நினைவை வித்துகள் தொடர்புடைய நிறைவெல்

(ஆ) வசத்துக் வங்கிகள் துற்றுவதுக்கப்பட்ட வித்துகளை நிறுவுவதன் அதிப்படையாக கொண்டது இல்லைக் கத்தை வாங்கி

(இ) உயர்ந்துவது வித்துகளுக்கு துற்க வங்கிகளை வழங்கப்பட்ட சிறப்பு விவரங்கள்.

(ஈ) 2018 முதலில் அரசினர் வழங்கப்பட்ட துற்க பின்னாலுக்கான சிறப்பு விவரம் வாட்டி விட்டு தாக்கத்தை நீர்த்துவத்தாக சிறப்பு விவர நினைவு சாலத்திற்கு மத்திய தொடர்புடைய சுல்தை வித்துகளைப் பயம்படித்தி சுராஜ் நினைவேற்றும்பட்ட விவரம் சுராஜ் நினைவேற்றும்பட்ட நினைவை வித்துப் பார்த்து. 2018 முல்லூகு சுராஜ் நினைவேற்றும்பட்ட விவரம் வாட்டி விட்டு நினைவேற்றும்பட்ட விவரம் நினைவை வித்துப் பார்த்து. சுராஜ் நினைவேற்றும்பட்ட விவரம் வாட்டி விட்டு நினைவேற்றும்பட்ட விவரம் வாட்டி விட்டு நினைவைகளை குறிக்கப்பட்ட வித்துகள் அடிப்படையில் கொண்டது.

(உ) 2020 கத்தை நிறைவெலில்

(எ) தொடர்புடைய மத்துக்குத்தகத் திருப்பட்டி வலம்புக்கள் மற்றும் கூடி அவங்களுக்கு மூலம் முழு முயோகிக்கப்பட்டு வித்துகளின் விலையை உரிமை பெற்று நித்தகம்பளிகளிலீலை நிற்கப்பட்ட வித்துகளின் அம்புக்கொண்டு தொடர்புடைய மத்துக்குத்தகத் திருப்பட்டி வலம்புக்கள் மற்றும் கூடி அவங்களுக்கு மூலம் முழு முயோகிக்கப்பட்டு வித்துகளின் விலையை உரிமை பெற்று நித்தகம்பளிகளாக நிற்கப்பட்ட சுராஜ் உயர்ந்துவது குறுத்துவதுபட்ட வித்துகளை அடிப்படையாகக் கொண்டது. 2020 இதுகான தறு தற்காலிகமானது.

(ஏ) நிற்குத்துவப்பட்டது

(ஐ) வினாவில் சேர்க்கங்களுக்காக கூடிவிவரங்கள் மட்டும்

குறைப்பினை ஏற்படுத்தியது. கொவிட்-19 பரம்பல் மற்றும் தொடர்புடைய முடக்கு நிலையின் நிச்சயமற்ற தன்மையும் சேர்ந்துகொண்டமையால் பணத்திற்கான முன்னெச்சரிக்கையுடனான கேள்வி அதிகரித்து 2020 மாச்சு அரைப்பகுதியிலிருந்து ஏப்பிழல் வரையான காலப்பகுதியில் சுற்றுோட்டத்திலிருந்த பணத்தினை உயர்த்தி ஏற்றதாழ ரூ.138 பில்லியனால் அதிகரித்தது. கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொழிலு 2020 மே பிற்பகுதியில் பெருமளவிற்குக் கட்டுப்படுத்தப்பட்டதுடன் நாணயத் திரும்பல் எதிர்பார்க்கப்பட்டிலும் பார்க்க குறிப்பிடத்தக்களவிற்கு மெதுவாக இருந்தமைக்கு நாணயத்தினை வைத்திருப்பதற்கான அமையச் செலவு சந்தை வைப்பு வீதங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியுடன் குறைவடைந்தமையே காரணமாகும். இதன் விளைவாக, ஒதுக்குப் பண மட்டம் ஏற்றதாழ 2020 யூன் நடுப்பகுதி வரை தொடர்ந்தும் உயர்வடைந்தது. எனினும், நிதியின் செலவினைக் குறைப்பதற்கும் பலயீனமடைந்த பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்கும் நோக்குடனும் மத்திய வங்கி 2020 யூன் நடுப்பகுதியில் இரண்டாவது தடவையாக நியதி ஒதுக்கு விகிதத்தினை குறைத்தது. நியதி ஒதுக்கு விகிதத்தில் செய்யப்பட்ட குறைப்புடன் மத்திய வங்கியுடனான வர்த்தக வங்கிகளின் வைப்பு ஏற்றதாழ ரூ.131 பில்லியனால் உடனடியாக குறைவடைந்து, ஒதுக்குப்பணம் முன்னைய ஆண்டின் தொடர்பான காலத்தில் பதிவுசெய்யப்பட்ட தொகையிலும் பார்க்கக் குறைவான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது. இதன்படி, 2020 ஏப்பிழல் நடுப்பகுதியில் ரூ.1.05 பில்லியனுக்கு அதிகரித்த ஒதுக்குப்பணம் ஒக்து இறுதியில் ரூ.879.8 பில்லியனுக்குக் குறைவடைந்தது. இது, 2019 இறுதியின் பின்னரான ரூ.52.8 பில்லியன் கொண்டதோர வீழ்ச்சியாகும். இதன் மூலம் 2019


വരോപ്തമ் 7.13

நாளாந்து ஒதுக்கு பணத்தில் அசைவுகள் (அ)



(அ) 2018 நவம்பர், 2019 மார்ச்சு, 2020 மார்ச்சு மற்றும் 2020 ஜூலை ஒதுக்குப் பணத்தில் காணப்படும் தீவிர மாற்றங்கள் நியமித் தொகுப்பு விகிதத்தின் மாற்றங்களினால் ஏற்பட்டவை

வரைபடம் 7.14
நாளாந்த சுற்றுப்பாட்டத்தில் நாணயம்




ஒகத்தினை விட 3.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு சுருக்கமொன்று பதிவுசெய்யப்பட்டது. இச்கருக்கத்திற்கு மத்திய வங்கியிடஞான வர்த்தக வங்கிகளின் வைப்புக்கள் 2020 ஒகத்துடன் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் ரூ.142.9 பில்லியானல் ரூ.117.7 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தமையின் மூலம் பங்களித்தன. மாறாக, சுற்றுப்பாட்டத்திலுள்ள நாணயம் 2019 உடன் ஓய்விடுகையில் 2020 ஒகத்து இறுதியில் ரூ.768.0 பில்லியனுக்கு ரூ.90.0 பில்லியானல் கணிசமாக அதிகரித்தன.

- சொத்துக்கள் பக்கத்திலிருந்து நோக்குகையில் 2020 ஒகத்து இறுதி வரையிலான எட்டு மாத காலப்பகுதியில் ஒதுக்குப் பணத்தின் சுருக்கத்திற்கு, தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் விரிவாக்கத்தினை மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் விழுசியமையே முக்கிய காரணமாகும். 2020இன் ஒகத்துடன் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.73.6 பில்லியானல் வீழ்ச்சியடைந்தமைக்கு மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பினை வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு விழுசிமையே காரணமாகும். பண்ணாட்டு நாணய நிதியத்திற்கான கொடுப்பனவுகள் மற்றும் யூலை 2020 இல் ரிசேர்வ பாங் அப் இந்தியாவுடன் ஜக்கிய அமெரிக்க டொலர்கள் 400 மில்லியனுக்கான இருப்படை நாணய சுவப் ஓப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது என்பதை ஆய்விற்குரிய காலப்பகுதியில் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்கள் ரூ.215.7 பில்லியானல் அதிகரித்தமைக்கு முக்கிய தூண்டுதல்களாக

அமைந்தது. மறுபுற்றத்தில் 2020 ஒகத்துடன் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயச் சொத்துக்களும் ரூ.142.1 பில்லியானலும் அதிகரித்தன. இதற்கு, வெளிநாட்டு நாணய வைப்புக்களில் அதிகரித்த முதலீடுகளும் அதேபோன்று நிலையான வருமானப் பிணையங்களும் பெருமளவிற்குக் காரணமாக இருந்தபோதும், இவையின் விளைவென்பது மத்திய வங்கியின் தங்க ஒதுக்குகளின் விழுப்பனையினால் மந்தமாகப்பட்டது. மேலும், உள்நாட்டு வெளிநாட்டு செலாவணி உள்ளிப்பும் மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பிற்கு பங்களித்தன. அதேவேளை, மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் செலாவணி உள்ளிப்பும் மத்திய வங்கியின் வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பிற்கு பங்களித்தன. 2020 சனவரியிலிருந்து ஒகத்து வரையான காலப்பகுதியில் விரிவடைந்தமைக்கு முதலாந்தரச் சந்தையிலிருந்து அரசு பிணையங்கள் கொள்வனவு செய்யப்பட்டமையிலிருந்து தோன்றிய அரசிற்கான தேறிய கொடுக்டனில் ஏற்பட்ட அதிகரிப்பின் தொண்டுதலே பெருமளவிற்குக் காரணமாகவிருந்த வேளையில் கொவிட்-19 உலகளாவிய தொழிறின் காரணமாக சலுகை ரீதியிலான கொடுக்டன் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமையின் காரணமாக வர்த்தக வங்கிகளின் மீதான கோரல்கள் அதிகரித்தன. மத்திய வங்கி வசமிருந்த அரசு பிணையங்கள் (மீன்கொள்வனவுக் கொடுக்கல்வாங்கல்கள் தவிர) ஆய்விற்குரிய காலப்பகுதியில் ரூ.170.7 பில்லியானல் 2020 ஒகத்து இறுதியில் ரூ.297.6 பில்லியனுக்கு அதிகரித்தமைக்கு உலகளாவிய நோய்த்தொழிலினைக் கையாள்வதற்காக அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நாணய விதிச் சட்டத்திற்கு இசைந்த விதத்தில் மத்திய வங்கியினால் திருத்தப்பட்ட விசேதத்துவமான வழிமுறைகளின் பெறுபேறே

வரைபடம் 7.15
ஒதுக்குப் பணத்தின் பகுப்பாய்வு




7

காரணமாகும். அதேநேரம், சந்தைப் பங்கேற்பாளர்கள் மத்திய வங்கியிலுள்ள துணைநில் வைப்பு வசதி அலுவலகத்தினை முக்கியமாக ஓரிரவு அடிப்படையில் மிகையான திரவத்தன்மையினை வைப்புச் செய்வதற்காகத் தொடர்ந்தும் பயன்படுத்தியமையின் காரணமாக துணைநில் வைப்பு வசதியின் கீழான நிலுவைகள் 2020 ஒக்டோபஸ்டிர்ட் முடிவைடைந்த எட்டு மாத காலப்பகுதியில் ரூ.447.9 பில்லியனால் விரிவடைந்தன. இதற்கமைய, 2019இன் தொடர்பான காலப்பகுதியில் ரூ.145.6 பில்லியன் கொண்ட வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் மத்திய வங்கியின் தேற்றிய உள்ளாட்டுச் சொத்துக்கள் ஆய்விற்குரிய காலப்பகுதியில் ரூ.20.8 பில்லியனால் ஒக்டூ இறுதியில் ரூ.57.4 பில்லியனுக்கு அதிகரித்தது.

- விரிந்த பணநிரம்பலுக்கும் ஒதுக்குப் பணத்திற்குமிடையிலான விகிதமாகத் தொகுக்கப்பட்ட பணப்பெருக்கி 2020இல் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்து நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டில் ஏற்பட்ட குறைப்பினதும் ஆடி இன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியனதும் தாக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் 2020இல் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. 2020 மாசுக் மற்றும் யூனில் நியதி ஒதுக்கு விகிதத்திற்குச் செய்யப்பட்ட கீழ் நோக்கிய திருத்தம் பணத்தினை உருவாக்குவதற்கு வங்கித்தொழில் முறையையின் இயலாற்றலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை ஏற்படுத்தியது. ஆடி நாணயக் பெருக்கியுடன் எதர்க்கணியமாக தொடர்படிட்டுள்ள வைப்புக்களுக்கான நாணய விகிதம் 2019இல் பதிவுசெய்யப்பட்ட 6.9 சதவீதத்திலிருந்து 2020 ஒக்டூ இறுதியில் 7.4 சதவீதத்திற்கு அதிகரித்தமைக்கு பொதுமக்களினால் வைத்திருக்கப்பட்ட நாணயங்களில் ஏற்பட்ட அதிகரிப்பு ஆடி இன் கீழ் பரிசீலிக்கப்பட்ட வைப்புக்களின் அதிகரிப்புக்களை விஞ்சியமை ஆகும். இது உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமான முன்னெச்சரிக்கை நடத்தைகளையும் வைப்பு முதலீடுகளின் மீது ஈட்டப்பட்ட குறைந்த வருவாயினையும் எடுத்துக்காட்டுகிறது. எனினும், நியதி ஒதுக்குத் தேவைப்பாட்டில் ஏற்பட்ட குறைப்பின் மூலமாகப் பெறப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் ஒதுக்குகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் தாக்கம் வைப்புக்களுக்கான நாணய விகிதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சியமையின் மூலம் ஆடி நாணயப் பெருக்கியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இதற்கமைய, 2020 ஒக்டூ இறுதியில் ஆடி பணப்பெருக்கி 2019இல் பதிவுசெய்யப்பட்ட

வரைபடம் 7.16

பண பெருக்கியின் அசைவுகள்



8.18 உடன் ஒப்பிடுகையில் 9.88 இற்கு அதிகரித்தது. சராசரியாக இது 2019இன் தொடர்பான காலப்பகுதியின் சராசரியான 7.97 உடன் ஒப்பிடுகையில் 2020 சனவரியிலிருந்து ஒக்டூ வரையான காலப்பகுதியில் 8.74 ஆக விளங்கியது.

குறுகிய பணம் (M₁)

- பொதுமக்கள் வசமுள்ள நாணயத்தினையும் கேள்வி வைப்புக்களையும் உள்ளடக்கிய குறுகிய பணம் உலகளாவிய நோய்த்தொற்று மற்றும் குறைந்த வட்டி வீதங்கள் காரணமாக சனவரியிலிருந்து ஒக்டூ வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவிற்கு வளர்ச்சியடைந்தது. இதற்கமைய, குறுகிய பணம் 2019 இறுதியில் 4.2 சதவீதம் கொண்ட சிறிய வளர்ச்சியைத் தொடர்ந்து 2020 ஒக்டூ இறுதியில், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 29.4 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. 2020 ஒக்டூ இறுதியில் பொதுமக்கள் வசமுள்ள நாணயம் 2019 இறுதியின் 4.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 26.8 சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவுசெய்தது. உண்மை நியதிகளில் 2020 சனவரியிலிருந்து ஒக்டூ வரையான காலப்பகுதியில் பொதுமக்கள் வசமுள்ள நாணயம் ரூ.101.8 பில்லியனால் அதிகரித்தது. 2020 ஒக்டூ இறுதியில் வர்த்தக வங்கிகளில் பொதுமக்களினால் வைத்திருக்கப்பட்ட கேள்வி வைப்புக்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 3.8 சதவீதம் கொண்ட மிதமான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 32.9 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. உண்மை நியதிகளில், 2020 சனவரியிலிருந்து ஒக்டூ


வரையான காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளுடன் பொதுமக்கள் வைத்திருந்த கேள்வி வைப்புக்கள் ரூ.91.2 பில்லியனால் அதிகரித்தன.

விரிந்த பணம் (M_{2b}) மற்றும் உள்ளாட்டுக் கொடுக்டன்

- அரசு துறைக்கான கொடுக்டனில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரிவாக்கம் காரணமாக வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட வேகத்துடன் 2020 ஒக்டோபது முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணத்தின் வளர்ச்சி தொடர்ந்தும் விரைவடைந்தது. இதன்படி, ஆட்டி இன் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2019 இறுதியின் 7.0 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஒக்டோபது இறுதியில் 17.5 சதவீதத்திற்கு விரைவடைந்தது. வங்கித்தொழில் முறைமைகளின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு 2020 சனவரியிலிருந்து ஒக்டோபது வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த நான்ய விரிவாக்கம் முழுவதற்கும் பங்களித்த வேளையில் ஆய்விற்குரிய காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கமடைந்தன.
- விரிந்த பணத்தின் பொறுப்புக்கள் பக்கத்தினைப் பொறுத்த வரையில், உரிமைப்பெற்ற வர்த்தக வங்கிகளில் பொதுமக்களினால் வைத்திருக்கப்படும் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு 2020 ஒக்டோபது முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்குப் பெருமளவிற்குப்


வரைபடம் 7.17

குறுகிய பணத்தின் வளர்ச்சி (M_1)



7

வரைபடம் 7.18 விரிந்த பணத்தின் ஆண்டுக்காண்டு வளர்ச்சிக்கான பங்களிப்பு - M_{2b} (சொத்துப் பக்கம்)




பங்களித்தன. 2020 ஒக்டோபது இறுதியில், தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்களின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2019இன் 7.3 சதவீதத்திலிருந்து 16.0 சதவீதத்திற்கு விரிவடைந்தது. உண்மை நியதிகளில், உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட செலவின வாய்ப்புக்கள் அதேபோன்று வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுடனான சேமிப்பிலும் பார்க்க வங்கித்தொழில் துறையில் சேமிப்பதற்கு வைப்பாளர்கள் அதிகளாவில் நாட்டம் கொண்டிருந்தமை என்பனவுற்றைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் 2019இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.281.2 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2020 சனவரியிலிருந்து ஒக்டோபது வரையான காலப்பகுதியில் ரூ.874.9 பில்லியனால் அதிகரித்தது. அதேவேளையில், கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் வட்டி வீதங்களின் படிப்படியான வீழ்ச்சி தொடர்பிலான அதிகரித்துச்செல்லும் நிச்சயமற்றதன்மை என்பலையினால் நான்ய வடிவிலும் கேள்வி வைப்பு வடிவிலும் பணத்தினை வைத்திருப்பதற்கு பொதுமக்களைத் தூண்டியமையின் காரணமாக நான்ய மற்றும் கேள்வி வைப்புக்கள் 2019 உடன் ஒப்பிடுகையில் ஆய்விற்குரிய காலப்பகுதியில் ஆட்டி இன் ஒட்டுமொத்த விரிவாக்கத்திற்கான பங்களிப்பினை அதிகரித்தன.

- 2020 ஒக்டோபது முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் மத்திய வங்கியினதும் உரிமைப்பெற்ற

வரைபடம் 7.19

விரிந்த பணத்தின் விரிவாக்கத்திற்கான பங்களிப்பு – M_{2b}
(பொறுப்புக்கள் பக்கம்)




வர்த்தக வங்கிகளினதும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் வீழ்ச்சியைப் பிரதிபலித்தன. உண்மை நியதிகளில் 2020 சனவரியிலிருந்து ஒக்டூ வரையான காலப்பகுதியில் வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2019இன் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட ரூ.178.4 பில்லியன் கொண்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பிற்கு மாறாக ரூ.96.6 பில்லியனால் குறைவடைந்தன. வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்களில் முக்கியமாக பண்ணாட்டு நிறுவனங்களின் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு வெளிநாட்டு நாணயச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு வெளிநாட்டு நாணய விரிந்த காணப்பட்டமையினால் 2020 ஒக்டூடன் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.73.6 பில்லியனால் சுருக்கமடைந்தன. ஆய்விற்குரிய காலப்பகுதியில் வர்த்தக வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.23.0 பில்லியனால் சுருக்கமடைந்தமைக்கு உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட ரூ.65.9 பில்லியன் கொண்ட வீழ்ச்சியே முழுக்காரணமாக அமைந்தது. உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு வதிவற்றோரின் வைப்புப் பொறுப்புக்கள் மற்றும் வெளிநாட்டுவைப்புக்கள் வங்கிகளிலிருந்தான கடன்பாடுகள் மற்றும் வெளிநாட்டுவைப்புக்கள் வடிவிலமைந்த வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட சுருக்கம் என்பனவற்றின் மூலமாக வெளிநாட்டு நாணயப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். மாறாக, இக்காலப்பகுதியில் வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு

வெளிநாட்டுப் பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பினை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.42.9 பில்லியனால் அதிகரித்தன. கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அதிகரித்தமைக்கு வெளிநாட்டுவைப்புக்களில் வங்கிகளுடனான வைப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு வதிவற்றோருக்கான கடன்வழங்கலும் காரணமாக அமைந்த வேளையில் வதிவற்றோரின் வைப்புக்களில் வீழ்ச்சியொன்று ஏற்பட்டமைக்கிடையிலும் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் வெளிநாட்டுப் பொறுப்புக்கள் அதிகரித்தமைக்கு வெளிநாட்டு வங்கிகளிலிருந்தான உயர்ந்த கடன்பாடுகளுடன் கரைகடந்த வங்கித்தொழில் பிரிவுகளின் வெளிநாட்டுப் பொறுப்புக்கள் அதிகரித்தன.

- உள்ளாட்டுக் கொடுக்கனில் ஏற்பட்ட அதிகரிப்பின் முக்கிய தூண்டுதல் காரணமாக 2020 ஒக்டூடன் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் பிரிவுகளின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தன. இதற்கமைய, உண்மையான நியதிகளில் ஆய்விற்குரிய காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள் 2019இன் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ.90.2 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.1,164.5 பில்லியனால் அதிகரித்தன.

- தேறிய உள்ளாட்டுச் சொத்துக்களில், 2020இன் சனவரியிலிருந்து ஒக்டூ வரையான எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையினால்

வரைபடம் 7.20
வங்கித்தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் அசைவுகள்



அட்டவணை 7.3

நாணயக் கூட்டுக்களில் அபிவிருத்திகள் மற்றும் பங்களிக்கும் காணிகள்

விடயம்	2016	2017	2018	2019	2020	ரூ.பில்லியன்
	தீசெ	தீசெ	தீசெ	தீசெ	ஒக்ட (அ)	
1. ஒதுக்குப் பணம்	856.1	939.8	961.1	932.6	879.8	
(சதவீதத்தில் ஆண்டுக்காண்டு மாற்றும்)	27.1	9.8	2.3	-3.0	-3.7	
மத்திய வங்கியின் தேற்றிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	558.6	846.1	750.5	896.0	822.4	
மத்திய வங்கியின் தேற்றிய உள்நாட்டுச் சொத்துக்கள்	297.6	93.7	210.6	36.6	57.4	
2. குறுகிய பணம் (M_1)	776.6	793.3	830.8	865.5	1,058.5	
(சதவீதத்தில் ஆண்டுக்காண்டு மாற்றும்)	8.6	2.1	4.7	4.2	29.4	
3. விரிந்த பணம் (M_{2b})	5,405.6	6,308.1	7,128.3	7,624.1	8,692.0	
(சதவீதத்தில் ஆண்டுக்காண்டு மாற்றும்)	18.4	16.7	13.0	7.0	17.5	
3.1. தேற்றிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	-231.2	121.5	-67.0	128.3	31.7	
நாணய அதிகார சபைகள் (ஆக)	558.6	846.1	750.5	896.0	822.4	
வர்த்தக வங்கிகள்	-789.8	-724.6	-817.5	-767.7	-790.8	
3.2. தேற்றிய உள்நாட்டுச் சொத்துக்கள்	5,636.8	6,186.5	7,195.3	7,495.9	8,660.3	
உள்நாட்டு கொடுக்டன்	6,671.7	7,504.7	8,833.4	9,383.2	10,712.8	
அரசிற்கான தேற்றிய கொடுக்டன்	1,972.1	2,168.5	2,516.7	2,767.1	3,781.2	
மத்திய வங்கி	413.0	225.1	472.8	363.0	534.6	
வர்த்தக வங்கிகள்	1,559.1	1,943.4	2,043.9	2,404.1	3,246.6	
பொது கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டன்	513.8	537.0	755.4	818.0	1,022.9	
தனியார் துணைக்கான கொடுக்டன்	4,185.8	4,799.2	5,561.4	5,798.1	5,908.7	
(சதவீதத்தில் ஆண்டுக்காண்டு மாற்றும்)	21.6	14.7	15.9	4.3	5.2	
ஏனைய விடயங்கள் (தேற்றிய)	-1,034.8	-1,318.2	-1,638.1	-1,887.3	-2,052.5	
குறிப்பு விடயங்கள்						
பணப் பெருக்கி (M_{2b})	6.31	6.71	7.42	8.18	9.88	
வேகம் (M_{2b} சராசரி) (இ)	2.43	2.26 (ஷ)	2.12 (ஷ)	2.04 (ஷ)	வி.கி	

(அ) நற்காலிகமானது
 (ஆ) மத்திய வங்கியின் தேற்றிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதேபோன்று அரசு கணக்குள் தினைக்களத்தினால் அறிக்கைப்பட்டத் அரசிற்கான அரசு முகவர் நிலுவைகள் என்பவற்றை இது உள்ளடக்குத்தின்றது
 (இ) துறைகளிப்பு மற்றும் புள்ளிவிரத் தினைக்களத்தின் பொது உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் அடிப்படையினாலும்
 (ஷ) நிருத்தப்பட்டது

முலம்: இலங்கை மத்திய வங்கி

அரசிற்கு வழங்கப்பட்ட தேற்றிய கொடுக்டனானது இவ்வாண்டியுக்குள் மிக உயர்ந்த ஒன்றுசேர்ந்த அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. இதற்கு, மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதியியல் பாய்ச்சல்கள் மற்றும் அரசு அரசிறைச் சேகரிப்பில் காணப்பட்ட வீழ்ச்சி

என்பனவற்றில் காரணமாக அரசாங்கம் உள்நாட்டு நிதியிடல் மீது அதிகளவிற்கு தங்கியிருந்தமையே காரணமாகும். இதற்கமைய, 2020 சனவரியிலிருந்து ஒக்டூ வரையான காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையிலிருந்தான அரசிற்கான தேற்றிய கொடுக்டன்

அட்டவணை 7.4

உள்நாட்டுக் கொடுக்டன் பாய்ச்சல்களின் மாற்றங்கள்

காலம்	பெறுமதி மாற்றம் (ரூ. பில்லியன்)				உள்நாட்டுக் கொடுக்டனின் பங்கு (%)			
	உள்நாட்டு கொடுக்டன்	தனியார் துறைக்கான கொடுக்டன்	அரசுக்கான தேற்றிய கொடுக்டன்	பொது கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டன்	தனியார் துறைக்கான கொடுக்டன்	அரசுக்கான தேற்றிய கொடுக்டன்	பொது கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டன்	
2017	833.0	613.4	196.4	23.2	73.6	23.6	2.8	
2018	1,328.7	762.1	348.2	218.4	57.4	26.2	16.4	
2019	549.7	236.8	250.4	62.6	43.1	45.5	11.4	
சன - ஒக்ட 2019	281.9	55.1	235.3	-8.5	19.6	83.5	-3.0	
சன - ஒக்ட 2020	1,329.6	110.6	1,014.1	205.0	8.3	76.3	15.4	


(அ) தூர்காலிகமானது

முலம்: இலங்கை மத்திய வங்கி

7

வரைபடம் 7.21

வங்கித்தொழில் துறையிலிருந்து அரசிற்கான தேறிய கொடுக்டனின் ஆண்டிற்கான மாற்றம்



2019இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.235.3 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் ரூ.1,014.1 பில்லியனால் அதிகரித்தது. 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையான காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிலிருந்தான் அரசிற்கான தேறிய கொடுக்டன் 2019இன் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட ரூ.357.2 பில்லியன் கொண்ட அதிகரிப்புன் ஒப்பிடுகையில் ரூ.842.6 பில்லியனாகக் காணப்பட்டது. மத்திய வங்கியின் தொடர்ச்சியான நாணயத் தளர்த்தல் வழிமுறைகளைத் தொடர்ந்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளில் மிகையான நிதியம் கிடைக்கத்தக்கதாக இருந்தமை, உயர்ந்த நிச்சயமற்ற தன்மைகளின் காரணமாக இடர்நேர்வற்ற சொத்துக்களின் முதலீடு செய்வதற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் முன்னுரிமையளித்தமை என்பன இக்காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அரசு பிணையங்களில் செய்யப்பட்ட முதலீடுகளில் கணிசமான அதிகரிப்புக்கள் தோன்றின. இதன்படி, 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையான காலப்பகுதியில் உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான அரசிற்கான தேறிய கொடுக்டன் 2019இன் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட ரூ.345.2 பில்லியன் கொண்ட அதிகரிப்புன் ஒப்பிடுகையில் ரூ.825.3 பில்லியனால் குறிப்பிடத்தக்களவிற்கு அதிகரித்தது. இதற்கு, ஆய்விற்குரிய காலப்பகுதியில் அரசு பிணையங்களில் முதலீடுகளும் அதேபோன்று உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் உள்ளாட்டு வங்கித்தொழில் பிரிவுகளுடனான அரசின் மேலதிக பற்று நிலுவைகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் பெருமளவிற்குத் தூண்டுதலாக அமைந்தன. 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையான காலப்பகுதியில்


கரைகடந்த

வங்கித்தொழில் பிரிவுகளிலிருந்தான அரசிற்கான தேறிய கொடுக்டன் ரூ.17.2 பில்லியன் கொண்ட அதிகரிப்பினைப் பதிவுசெய்தமைக்கு ஏற்கத்தாழ் ரூ.67.4 பில்லியனால் அதிகரித்த அரசிற்கான நேரடிக் கடன்களே முக்கிய காரணமாகும். எனினும், இவ்வதிகரிப்பு இலங்கை அபிவிருத்தி முறிகளில் செய்யப்பட்ட முதலீடுகளில் ஏற்பட்ட ரூ.50.2 பில்லியன் கொண்ட வீழ்ச்சியினால் பெருமளவிற்கு எதிரீடு செய்யப்பட்டது. அதேவேளை, 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியிலிருந்தான அரசிற்கான தேறிய கொடுக்டன் ரூ.171.5 பில்லியனால் அதிகரித்தமைக்கு உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக விதிவிலக்கான குழிலைகளைக் கருத்திற்கொண்டு அரசின் அவசர நிதியிடல் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் ஆய்விற்குரிய காலப்பகுதியில் மத்திய வங்கியினால் ரூ.170.7 பில்லியன் கொண்ட அரசு பிணையங்களின் தேறிய கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டமையே முக்கிய காரணமாகும். இலங்கை மத்திய வங்கியின் தற்காலிக முற்பணங்கள் 2020 சனவரியிலிருந்து ஒக்து காலப்பகுதியில் பெருமளவிற்கு மாற்றுமின்றிக் காணப்பட்டது.

- 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையான எட்டு மாத காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமைகளினால் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கொடுக்டன் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைப் பதிவுசெய்து பெரும்பாலான அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் பலீனமான நிதியியல் நிலைமைகள் உலகளாவிய நோய்த்தொற்றினால் தீவிரமடைந்தமையைப் பிரதிபலித்தது. இதன்படி, 2020


வரைபடம் 7.22

வங்கித்தொழில் துறையிலிருந்து அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான கொடுக்டனின் ஆண்டிற்கான மாற்றம்



வரைபடம் 7.23

தனியார் துறைக்கு வர்த்தக வங்கிகளால் வழங்கப்பட்ட கொடுக்கடன்



சனவரியிலிருந்து ஒக்டூபு வரையான காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையிலிருந்து அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகளினால் பெறப்பட்ட கொடுக்கடன் 2019இன் தொடர்பான காலப்பகுதியின் 8.5 பில்லியன் கொண்ட சுருக்கத்துடனும் 2019இும் ஆண்டுப்பகுதியில் ரூ.62.6 பில்லியன் கொண்ட வருடாந்த அதிகரிப்புடனும் ஒப்பிடுகையில் ரூ.205.0 பில்லியனுக்கு அதிகரித்தது.


- இரு தொரான நாணயத் தளர்த்தல் வழிமுறைகள் காணப்பட்டமைக்கிடையிலும் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்கடன் வளர்ச்சி 2020 ஒக்டூபு குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்று பதிவுசெய்யப்படுவதற்கு முன்னர் 2020 யூலையில் முடிவுடைந்த ஏழு மாத காலப்பகுதியில் மிதமான தன்மையை தொடர்ந்து கொண்டிருந்தது. நாணய தளர்த்தல் வழிமுறைகளுடன் 2020இன் முதல்காலாண்டுப்பகுதியில் வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்கடன் வளர்ச்சியில் ஓரளவு மீட்சி அவதானிக்கப்பட்ட போதும் கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பரவல் மற்றும் அதனுடன் தொடர்பான முடக்கல் வழிமுறைகள் என்பனவற்றின் தாக்கம் காரணமாக அதன் பின்னர் உத்துவேகம் மாற்றமடைந்தது. சந்தைகளில் பாரிய தீரவுத்தன்மை மட்டங்கள் காணப்பட்டமை ஒப்பிட்டு ரீதியில் தாழ்ந்த சந்தை வட்டி வீதங்கள் என்பனவற்றிற்கு மத்தியிலும் 2020 ஏப்பிழலிலிருந்து தாழ்ந்த கொடுக்கடன் விரிவாக்கம் காணப்பட்டமைக்கு கொடுக்கடன் வழங்கலில் காணப்பட்ட தடைகளே காரணமாக அமைந்தது. கொடுக்கடன் வழங்கல் குறைவாக இருந்தமை உலகளாவிய நோய்த்தொற்றுக்

காலப்பகுதியில் செலுத்தத் தவறும் இடர்நேர்வு உயர்வாக இருக்கக்கூடும் என்ற பயம் காரணமாக கடன் வழங்குவது தொடர்பிலான இடர்நேர்வுகளைத் தவிர்த்துக் கொள்ளும் வங்கிகளின் நடத்தையினைப் பிரதிபலிக்கிறது. எனினும், சலுகை ரீதியான கடன் திட்டங்களினாடாக உலகளாவிய நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு கொடுக்கடன் வசதிகளை வழங்கியதன் மூலமான ஆதரவுடன் 2020 மேலிலிருந்து யூலை வரையிலான காலப்பகுதியில் தனியார் துறைக்கான கொடுக்கடனில் பதிவுசெய்யப்பட்ட சுருக்கத்தின் பின்னர் 2020 ஒக்டூபுக் காலப்பகுதியில் கொடுக்கடனில் குறிப்பிடத்தக்க விரிவாக்கமொன்று அவதானிக்கப்பட்டது. இதன் விளைவாக, தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்கடன், உண்மை நியதிகளில், 2019இன் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட ரூ.55.1 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் 2020 சனவரியிலிருந்து ஒக்டூபு வரையிலான காலப்பகுதியில் ரூ.110.6 பில்லியனால் அதிகரித்துடன் 2019இும் ஆண்டுப்பகுதியில் ஆண்டு அதிகரிப்பு ரூ.236.8 பில்லியனாகக் காணப்பட்டது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட ஆண்டிற்கு ஆண்டு கொடுக்கடன் வளர்ச்சி 2019இும் ஆண்டின் இறுதியின் 4.3 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 ஒக்டூபு முடிவில் 5.2 சதவீதத்திற்கு விரைவடைந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்களின் பிணையம் அடிப்படையிலான பகுப்பாய்வின்படி, பிணையமற்ற கடன்களுக்கு மேலதிகமாக நிலையான, சேமிப்பு மற்றும் ஏனைய வைப்புக்கள், ஆவண உண்டியல்கள் மற்றும் பிணையிடப்படாதவற்றிற்கு எதிராக வழங்கப்பட்ட கொடுக்கடன்கள் 2020 ஒக்டூபுடன் முடிவுடைந்த எட்டு மாத காலப்பகுதியில் சுருக்கத்தைப் பதிவுசெய்த வேளையில் தனியாள் உத்தரவாதங்கள் மற்றும் வாக்குறுதிச் சான்றிதழ்கள், அசையாச் சொத்துக்கள், தங்கம் மற்றும் ஏனைய விலையுயர்ந்த உலோகங்களின் கீழான அடகுபிடித்தல், குத்தகைக்குவிடுதல் மற்றும் தவணைக் கொள்வனவு உடன்படிக்கைகள், பங்குகள், முறிகள், தொகுதிக் கடன்கள், உயிர் காப்புறுதிக் கொள்கைகள் உள்ளடங்கலான சில்லறைகள் மற்றும் ஏனைய பிணையங்களுக்கெதிராக வழங்கப்பட்ட கொடுக்கடன்கள் ஆய்விற்குரிய காலப்பகுதியில் விரிவடைந்தன.

- வர்த்தக வங்கிகளின் காலாண்டு அளவிடுகளின்படி தனியார் துறைக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள் கைத்தொழில் மற்றும் பணி துறைகளுக்கான கொடுக்கடனின் வளர்ச்சி விரைவடைந்த வேளையில்

வரைபடம் 7.24

வர்த்தக வங்கிகளால் முக்கிய துறைகளுக்கு வழங்கப்பட்ட கொடுக்டனின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி



வேளாண்மை மற்றும் மீன்பிடித் துறைகளுக்கான கொடுக்டன்களும் அதேபோன்று தனியாள் கடன்கள் மற்றும் முற்பணங்கள் வடிவில் வழங்கப்பட்ட கொடுக்டன்களும் 2019இன் தொடர்பான காலப்பகுதியிடத் துறையினால் பெறப்பட்ட கொடுக்டன் விரிவடைவதற்கு வழிவகுத்தது.

2020இன் முதலரூப்பகுதியில் குறைவடைந்தன. சந்தைக் கடன்வழங்கல் வீதங்களில் குறிப்பிடத்தக்க குறைப்பினைத் தோற்றுவித்த நாணயக் கொள்கையின் கணிசமான தளர்த்தல்கள் அதேபோன்று கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று உள்ளாட்டில் அதிகரித்தமையின் காரணமாக கம்பனிகள் அவற்றின் கொடுக்டன் வழிகளைப் பயன்படுத்திக் கொண்டமையின் மூலம் திரவத்தன்மையைக் குறைத்துக் கொண்டமை 2020இன் முதற்காலாண்டுப்பகுதியில் தனியாள் துறையினால் பெறப்பட்ட கொடுக்டன் விரிவடைவதற்கு வழிவகுத்தது. எனினும், கடுமையான முடக்கல் வழிமுறைகள் விதிக்கப்பட்டமையுடன் தனியாள் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்டனில் ஆண்டின் இரண்டாம் காற்பகுதியில் சுருக்கமொன்று அவதானிக்கப்பட்டது. அத்தகைய சுருக்கத்திற்கு மத்தியிலும் காலாண்டு அளவீடுகளினால் அளவிடப்படவாறு சில பொருளாதாரத் துறைகளுக்காக மொத்தப் படுகடன் வளர்ச்சியில் விரைவான தன்மையொன்று

அட்டவணை 7.5

வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்ட கொடுக்டன்கள் மற்றும் முற்பணங்களின் துறைவாரியான பகுப்பாய்வு (அ)(ஆ)

ரூ. பில்லியன்

துறை	2019 இறுதியில்	2019 திசைம்பு இறுதியில்	2019 திசைம்பு இறுதியில் (இ)	இதுவரை ஆண்டுப் பகுதியினன மாற்றம்			
				(மூன்றாண்டு தொகை)	(%)	(மூன்றாண்டு தொகை)	(%)
வேளாண்மை மற்றும் மீன்பிடி	462.0	471.1	468.7	(8.0)	(1.7)	-2.5	-0.5
இதில், தேயிலை	103.3	95.8	94.4	3.3	3.3	-1.4	-1.5
இறப்பர்	27.8	25.9	24.3	(6.5)	(19.0)	-1.6	-6.4
தெங்கு	23.4	24.7	26.5	(1.1)	(4.6)	1.8	7.3
பெஞ்	35.8	38.0	40.6	0.0	0.1	2.6	6.9
மரக்கறி, பழங்கள் மற்றும் சிறிய உணவுப் பயிர்கள்	32.0	30.8	26.3	(5.9)	(15.5)	-4.5	-14.5
மீன்பிடி	20.1	21.5	20.7	(0.1)	(0.3)	-0.9	-4.0
கைத்தொழில்	2,332.3	2,427.0	2,487.2	(22.0)	(0.9)	60.2	2.5
இதில், கட்டடவாககம்	1,133.5	1,197.6	1,231.2	(0.2)	(0.0)	33.6	2.8
உணவு மற்றும் குடியானங்கள்	124.8	130.8	147.6	0.1	0.1	16.8	12.9
துனிகள் மற்றும் ஆடைகள்	214.5	214.6	252.1	12.9	6.4	37.5	17.5
உற்பத்திகள், பொறிகள் மற்றும் போக்குவரத்துக் கருவிகள்	190.9	192.3	166.9	(11.8)	(5.8)	-25.3	-13.2
சேவைகள்	1,642.2	1,692.8	1,723.9	0.8	0.1	31.1	1.8
இதில், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம்	491.9	502.4	478.1	5.2	1.1	-24.3	-4.8
கந்தாளி	207.2	235.1	252.3	8.9	4.5	17.2	7.3
நிதி மற்றும் வர்த்தக சேவைகள் கப்பல்வந்நல், வான்போக்குவரத்து மற்றும் சுர்க்கு பரியாற்றும்	359.0	370.6	370.4	(37.3)	(9.4)	-0.3	-0.1
தனிப்பட்ட கான்கள் மற்றும் முற்பணங்கள் (ச)	1,333.7	1,418.5	1,405.2	66.2	5.2	-13.2	-0.9
இதில், நீண்ட கால நுகர்வு பொருட்கள்	232.5	239.1	223.7	4.0	1.8	-15.4	-6.4
அடகு பிழத்தல்	187.6	211.0	220.9	15.8	9.2	10.0	4.7
கடன் அட்டைகள்	118.4	131.0	126.2	11.8	11.1	-4.9	-3.7
மொத்தம்	5,770.2	6,009.4	6,085.0	37.1	0.6	75.6	1.3

(அ) வர்த்தக வங்கிகளால் தனியாள் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணங்கள் உப்பவழிகளின் காலாண்டு அளவிட்டினை அடிப்படையாகக் கொண்டு.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(ஆ) கடன்கள், மேலதைக் பற்றுக்கள் மற்றும் கழிவு செய்யப்பட்ட உணவுப்பிள்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் சேகரிப்பு நிலையில் உள்ள காக் கீட்டுப்பாக்கள் நீக்கப்பட்டுள்ளன.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(இ) தற்காலிகமானது கீழ் வகைப்படுத்தும்பட்ட கட்டடவாககம் என வகைப்படுத்தும்பட்ட தனியாள் வீட்டுக்களைவும் கடன்கள் நீங்கலாகவும் கடன் அட்டைகள் மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் கீட்டுப்பாக்கம்

மூலம்: இலங்கை மத்திய வங்கி

(ஈ) தொடர்த்தல் முறையைப்பில் உள்ள வித்தியாசங்கள் காரணமாக இந்த அட்டவணையில் உள்ள மொத்த பெறுமதியானது அட்டவணை 7.2 இல் உள்ள தனியாள் துறைகளான கொடுக்டன் பெறுமதியிலிருந்து வேறுபடுகிறது.

முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் காணப்பட்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020இன் முதலரைப்பகுதியில் அவதானிக்கப்பட்டது. இதன்படி, ஆண்டின் முதலரைப்பகுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் கைத்தொழில் துறைக்கான கொடுக்கடன் 2019 முதலரைப்பகுதியின் 0.9 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. அதேவேளையில், 2020இன் முதலரைப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்கடனின் வளர்ச்சி 2019இன் இதே காலப்பகுதியில் 0.1 சதவீதம் கொண்ட சிற்றினவு வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 1.8 சதவீதத்திற்கு விரைவடைந்தது. எனினும், 2020இன் முதலரைப்பகுதியில் வேளாண்மை மற்றும் மீன்பிடித் துறைக்கான கொடுக்கடன் வளர்ச்சி முன்னைய ஆண்டின் தொடர்பாக காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 1.7 சதவீதம் கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 0.5 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. 2020இன் முதலரைப்பகுதியில் தனியாள் கடன்கள் மற்றும் முற்பணங்கள் வடிவிலான கொடுக்கடனின் வளர்ச்சி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முன்னைய ஆண்டின் தொடர்பான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 5.2 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 0.9 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. மேலும், வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கான முதிர்ச்சி அடிப்படையிலான வெளிநின்ற கடனில், குறுங்காலம் மற்றும் நடுத்தர காலக் கொடுக்கடன் வசதிகளில் மெதுவான தன்மையொன்று அவதானிக்கப்பட்ட வேளையில் நீண்ட காலக் கொடுக்கடனில் விரிவாக்கமொன்று அவதானிக்கப்பட்டமையானது ஒப்பிட்டு ரீதியில் உயர்ந்த வட்டி வீதங்களைக் கொண்ட குறுங்காலத்திலிருந்து நடுத்தர காலம் வரையிலான கடன்களைத் தர்ப்பனவு செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் நீண்டக் காலக் கடன்களைப் பெறுவதன் மூலம் படுகடன்களை மீளவமைத்துக் கொள்வதற்கான தனியார் துறையின் அதிகரித்த ஆர்வத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இதன்படி, 2020 யூன் இறுதியில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் குறுங்கால கொடுக்கடன் வசதிகள் 2019இன் இறுதியின் 3.00 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 0.60 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த வேளையில் நடுத்தர கால கொடுக்கடன் வசதிகளின் வளர்ச்சி 2019 இறுதியின் 2.6 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 யூன் இறுதியில் 6.9 சதவீதத்தினால் சுருக்கமடைந்தது. எனினும், 2020 யூன் இறுதியில் தனியார் துறைக்கான நீண்ட காலக்

வரைபடம் 7.25

சேமிப்பு மற்றும் தவணை வைப்புத்தகளின் ஆண்டுக்காண்டு வளர்ச்சி - (M_4 அடிப்படையில்)



கொடுக்கடன் வசதிகளின் வளர்ச்சி ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 இறுதியின் 8.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 20.7 சதவீதத்தினால் விரைந்த வேகத்தில் வளர்ச்சியடைந்தது.

விரிந்த பணம் (M_4)

- நிதியியல் அளவீட்டினால்⁹ அளவிடப்பட்டவாறு, 2020 ஒக்டூப்ரன் முடிவைபடந்த எட்டு மாத காலப்பகுதியில் விரிந்த பணநிரம்பவிலன் (M_4) வளர்ச்சி (M_{2b}) வளர்ச்சியுடன் இசைந்து செல்லும் விதத்தில் வளர்ச்சியடைந்தமைக்கு உரிமைபெற்ற வங்கிகளின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க விரைவுத்தன்மையே காரணமாகும். இதற்கமைய 2020 ஒக்டூப்ரு இறுதியில் ஆ4இன் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2019 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 8.2 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதத்திற்கு விரைவடைந்தது. சொத்துக்கள் பக்கத்தில், ஆ4இல் காணப்பட்ட முழுமையான அதிகரிப்பிற்கும் மத்திய வங்கியினதும் உரிமைபெற்ற வங்கிகளினதும் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் பிரிவு முழுக்காரணமாக அமைந்த வேளையில் இக்காலப்பகுதியில் அனைத்து வங்கித்தொழில் துறையினதும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் சுருக்கமடைந்தன. ஆ4இன் தேறிய உள்நாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பிற்குப் பங்களிக்கின்ற விதத்தில் உரிமைபெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் உள்நாட்டுக் கொடுக்கடன் ரூ.104.5

⁹ நிதியியல் அளவீட்டினது உரிமைபெற்ற வங்கிகள் மற்றும் மத்திய வங்கிகளுக்குப் பூர்வாக உரிமைபெற்ற சிறப்பியல்பு வங்கிகள் மற்றும் உரிமைபெற்ற நிதிக் கம்பனிகள் உட்பட வைப்புத்தகான ஏஞ்சும் அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கி, தீர்வத்தன்மையின் பிற்க அளவிடான்றினை வழங்குகிறது.

அட்டவணை 7.6

விரிந்த பணத்தின் (M_4) சொத்துப்பக்கம் (நிதியியல் அளவிட்டின்படி கணிப்பிடப்பட்டது)

ரூ. பில்லியன்

திறை	ஒகத்-19 முடிவில்	2019 முடிவில்	ஒகத்-20 முடிவில் (அ)	ஆண்டுக்காண்டு மாற்றம்			
				2019 முடிவில்		ஒகத்-20	
				பெறுமதி	%	பெறுமதி	%
நிதியியல் அளவிடு (M_4)	9,132.8	9,444.5	10,637.6	714.9	8.2	1,504.8	16.5
உள்ளடக்கம் காரணிகள்							
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	51.5	116.3	21.0	250.0	187.0	-30.5	-59.2
நாணய அதிகாரசபைகள் (ஆ)	848.4	896.0	822.4	145.5	19.4	-26.0	-3.1
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	-737.1	-767.7	-790.8	49.8	6.1	-53.7	-7.3
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்தவங்கிகள்	-59.9	-11.9	-10.7	54.7	82.1	49.2	82.1
தேறிய உள்ளாட்டுச் சொத்துக்கள்	9,081.4	9,328.2	10,616.6	465.0	5.2	1,535.3	16.9
உள்ளாட்டுக் கொடுக்டன்	11,732.2	12,066.6	13,490.3	710.1	6.3	1,758.0	15.0
அரசிற்கான தேறிய கொடுக்டன்	3,395.6	3,454.1	4,515.9	354.1	11.4	1,120.3	33.0
மத்திய வங்கி	350.6	363.0	534.6	-109.8	-23.2	184.0	52.5
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	2,401.4	2,404.1	3,246.6	360.2	17.6	845.2	35.2
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்	563.2	613.9	679.2	95.3	18.4	116.0	20.6
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்	80.4	73.2	55.5	8.4	13.0	-24.9	-30.9
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டன் (உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்)	746.9	818.0	1,022.9	62.6	8.3	276.1	37.0
தனியார் துறைக்கான கொடுக்டன்	7,589.8	7,794.5	7,951.4	293.4	3.9	361.6	4.8
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்	5,616.5	5,798.1	5,908.7	236.8	4.3	292.2	5.2
உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள்	792.1	814.2	853.4	60.3	8.0	61.3	7.7
உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள்	1,181.2	1,182.2	1,189.3	-3.7	-0.3	8.1	0.7
ஏனைய விடயங்கள் (தேறிய) (இ)	-2,650.9	-2,738.4	-2,873.6	-245.1	-9.8	-222.7	-8.4

(அ) தற்காலிகமானது

(ஆ) மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் அதேபோன்று அரசு கணக்குகள் நினைக்காத்தனால் அறிக்கைப்பட்ட அரசிற்கான அரசு முகவர் நிலுவைகள் என்றும் இது உள்ளடக்கமிற்கிறது

(இ) ஏனைய சொத்துக்கள் மற்றும் ஏனைய பொறுப்புக்களுக்கீட்டிடமில்லை வித்தியாசமாகக் கணிப்பிடப்படுகிறது.

முலம் : இலங்கை மத்திய வங்கி

பில்லியனால் அதிகரித்த வேலையில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளின் உள்ளாட்டுக் கொடுக்டன் 2020 ஒக்டூடன் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் ரூ.10.5 பில்லியனால் சுருக்கமடைந்தன. 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையான காலப்பகுதியில் ஓட்டுமொத்த தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களும் சுருக்கமடைந்த போதும் ஆய்விற்குரிய காலப்பகுதியில் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ரூ.1.2 பில்லியனால் அதிகரித்தமைக்கு அவற்றின் வெளிநாட்டுப் பொறுப்புகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணமாகும். ஆகின் பொறுப்புகள் பக்கத்திலிருந்து நோக்குகையில் 2020 ஒக்து இறுதியில் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் மற்றும் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளில் பொதுமக்களினால் வைத்திருக்கப்பட்ட மொத்தத் தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 இறுதியில் 8.5 சதவீதத்துடன் ஓப்பிடுகையில் 15.0 சதவீதத்தினால் அதிகரித்தன. 2020 ஒக்து இறுதியில் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினால் வைத்திருக்கப்பட்ட தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 இறுதியில் 17.8 சதவீதத்துடன் ஓப்பிடுகையில்

22.2 சதவீதத்தினால் அதிகரித்தன. எனினும், 2020 ஒக்து இறுதியில் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளில் வைத்திருக்கப்பட்ட தவணை மற்றும் சேமிப்பு வைப்புக்கள், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2019 இறுதியின் 4.9 சதவீதம் கொண்ட வளர்ச்சியடன் ஓப்பிடுகையில் 3.9 சதவீதத்தினால் சுருக்கமடைந்து, 2020 யூனில் பாரிய நிதிக் கம்பனியென்றின் உரிமமும் வியாபார நடவடிக்கைகளும் முடிவுறுத்தப்பட்டமையினையும் அதேபோன்று உலகளாவிய நோய்தொற்றினால் தூண்டப்பட்ட நிச்சயமற்றத்துமையின் காரணமாக வைப்புக்கள் உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகளிலிருந்து வங்கித்தொழில் துறை நிறுவனங்களுக்கு மாறிச் சென்றுமையினையும் பிரதிபலித்தன.

- நிதியியல் அளவிட்டின்படி, 2020 ஒக்து இறுதியில், தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்டனின் வளர்ச்சி, ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2019 இறுதியின் 3.9 சதவீதத்துடன் ஓப்பிடுகையில் 4.8 சதவீதத்தினால் விவரவடைந்தது. உண்மையான நியதிகளில் நிதியியல் அளவிட்டின்படி, 2020 சனவரியிலிருந்து ஒக்து வரையான காலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்டனின் விரிவாக்கம் 2019இன்

தொடர்பான காலப்பகுதியின் ரூ.88.7 பில்லியன் கொண்ட விரிவாக்கத்துடன் ஓப்பிடுகையில் ரூ.156.9 பில்லியனாக விளங்கின. 2020 ஒக்டூஸ்டன் முடிவடைந்த எட்டு மாத காலப்பகுதியில் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்கடன் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 7.7 சதவீதம் கொண்ட வளர்ச்சியைப் பதிவுசெய்த வேலையில் இதே காலப்பகுதியில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின்படி தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்கடன் ரூ.7.1 பில்லியனால் மாத்திரம் அதிகரித்து, 2020 ஒக்டூஸ் இறுதியில் 0.7 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியைத் தோற்றுவித்தமைக்கு ஊர்திகளின் இருக்குமதி மீதான கட்டுப்பாடுகளின் காரணமாக ஊர்திகளுடன் தொடர்பான கடன்வழங்கல் மெதுவடைந்தமையே காரணமாகும். மேலும், 2020 சனவரியிலிருந்து ஒக்டூஸ் வரையான காலப்பகுதியில் M4 இன் கீழ் அரசிற்கான தேறிய கொடுக்கடன் உண்மையான நியதிகளில், 2019இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.295.6 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஓப்பிடுகையில் ரூ.1,061.8 பில்லியனால் அதிகரித்தமைக்கு மத்திய வங்கியினதும் வர்த்தக வங்கிகளினதும் அரசிற்கான தேறிய கொடுக்கடனில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாகும். 2020 சனவரியிலிருந்து ஒக்டூஸ் வரையான காலப்பகுதியில் உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளின் அரசிற்கான தேறிய கொடுக்கடன் 2019இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.44.6 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஓப்பிடுகையில் ரூ.65.3 பில்லியனால் அதிகரித்த வேலையில் 2020 சனவரியிலிருந்து ஒக்டூஸ் வரையான காலப்பகுதியில் உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் அரசிற்கான தேறிய கொடுக்கடன் 2019இன் தொடர்பான காலப்பகுதியின் ரூ.15.7 பில்லியன் கொண்ட அதிகரிப்புடன் ஓப்பிடுகையில் ரூ.17.6 பில்லியனால் சுருக்கமடைந்தது

எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள்

- உலகளாவிய நோய்த்தொற்றுக்கு மத்தியிலும், உயர்ந்தாவிற்கு தாராளமயத்தன்மையினைக் கொண்ட நாணயக் கொள்கை வழிமுறைகளின் பெறுபேறுகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், கடந்த மாதங்களில் விரைவான வீழ்ச்சியொன்றினைக் காட்டிய சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் மேலும் வீழ்ச்சியடைந்து தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுக்கடன் உறுதித்தன்மை வாய்ந்த அதிகரிப்பிற்கு மேலும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாணயத்**

தளர்த்தல் வழிமுறைகளுக்கு பதிலிறுத்துகின்ற விதத்தில் பெரும்பாலான சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் கீழ் நோக்கிச் சீராக்கப்பட்ட வேலையில் குறித்துரைக்கப்பட்ட கடன் சாதனங்களின் சில மிகையான வட்டி வீதங்கள் ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளினாடாக குறைக்கப்பட்டன. எனினும் நாணயத் தளர்த்தல்களின் மட்டத்தினைக் கருத்திற் கொள்கையில், சில சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள் கீழ் நோக்கிக் குறைப்பதற்கான வாய்ப்புக்கள் மேலும் காணப்படுகின்றன. வீழ்ச்சியடைந்து வருகின்ற சந்தைக் கடன்வழங்கல் வீதங்கள், சாதகமான சந்தை மனோபாவங்கள் மற்றும் மேம்பட்ட உள்ளாட்டுப் பொருளாதார நடவடிக்கை என்பனவற்றுடன் சேர்ந்து கொண்டமையின் உதவியுடன் தனியார் துறைக்கான கொடுக்கடனின் வளர்ச்சி உத்வேகத்தில் விரைவான தன்மையொன்று 2020இன் எஞ்சிய பகுதியிலும் 2021இலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- உணவு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்புக்களின் தூண்டுதலினால் முதன்மைப் பணவீக்கத்தில் அவ்வப்போது உயர்வு ஏற்பட்டமைக்கிடையிலும் நடுத்தர கால ஏறியுகள் பணவீக்கம் பொருத்தமான கொள்கை வழிமுறைகளுடன் இலக்கிடப்பட்ட 4 - 6 சதவீத மட்டத்திற்குள் இருக்கும் என்பதனை எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, தேசிய மட்டத்தில், முதன்மைப் பணவீக்கத்தில் அன்மையில் ஏற்பட்ட விரைவுத்தன்மைக்கு வழங்கல்பக்கக் காரணிகளின் காரணமாக உயர்ந்த உணவு விலை தூண்டுதலாக அமைந்தன. எனினும், கேள்வித் தூண்டல் பணவீக்கம் மையம் பணவீக்கத்தின் தாழ்ந்த மட்டங்களினால் எடுத்துக்காட்டப்பட்டவாறு தொடர்ந்தும் குறைவடைந்து காணப்பட்டது. உள்ளாட்டு வழங்கல் நிலைமைகளில் எதிர்பார்க்கின்ற முன்னேற்றங்கள், குறைந்த வாழ்க்கைச் செலவிழ்காக அரசாங்கம் தலையிடக்கூடிய தன்மை என்பனவற்றின் காரணமாக உணவுப் பணவீக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்கு நிறுத்தப்பட்டுள்ள பணவீக்க எதிர்பார்ப்புக்கள் மற்றும் பண்ட விலைகள் மீதான குறைவடைந்த உலகளாவிய தோற்றப்படு என்பனவற்றின் காரணமாக, தற்போது இடம்பெற்று வருகின்ற நாணய மற்றும் இறைத்தாண்டல் வழிமுறைகளின் காலங்கடந்த தாக்கத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளுடன் பணவீக்கம் நடுத்தர காலப்பகுதியில் விரும்பத்தக்க மட்டத்தில் தொடர்ந்துமிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.**